

දුරකථන අංක  
තොගලපෝෂි ඩීල.  
**Telephone Nos.**



අධ්‍යාපන අමාත්‍යාංශය  
කළුව් ආයෙච්ස  
**Ministry of Education**

අමාත්‍යත්වමා } 2784832  
මැම්ස්සර් } 2784807  
Minister } 2785617

ලේකම් } 2784812  
ජ්‍යෙලාගාර් }

කාර්යාලය  
අධ්‍යාපකම් } 2785141-50  
Office Fax: 2784846

ඊ-මේල් / ආ-මේයිල / E-mail : [isurupaya@moe.gov.lk](mailto:isurupaya@moe.gov.lk)

මට්ටම් අංකය } .....  
ඉ-මතු ඩීල } .....  
Your No. }

“ඉසුරුපාය” ශ්‍රී ජයවර්ධනපුර කොට්ඨාසි  
බත්තරමුල්ල.

“Isurupaya” , Sri Jayawardhanapura Kotte  
Battaramulla.

මගේ අංකය } ED/01/14/07/06  
සමතු ඩීල. } .....  
My No. }

දිනය  
තුළක්ති } 2015.03.30  
Date }

## වතුලේඛ අංක: 06/2015

- සියලුම පළාත් අධ්‍යාපන ලේකම්වරුන්
- සියලුම පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්
- සියලුම කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්
- සියලුම කොරේඛාණ අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්
- සියලුම කලාප/පළාත් විද්‍යා සහකාර/ නියෝජනය  
අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්
- සියලුම විද්‍යාල්පතිවරුන් වෙත

## බලගක්ති අධ්‍යාපන සංවර්ධන වැඩසටහන

ශ්‍රී ලංකාවේ පාසල් සිසුන් තුළ බලගක්ති සංරක්ෂණය හා භාවිතය පිළිබඳව දැනුම, යහපත් කුසලතා හා ආකල්ප ජනනය කිරීමේ අපේක්ෂාවෙන් දිවයින් හය ග්‍රෑනිය සහ ඉන් ඉහළ පාති පැවැත්වෙන සියලුම පාසල්වල පාසල් බලගක්ති සමාජ (School Energy Clubs (SEC)) පිහිටුවීමට අදාළ පාසල් ප්‍රධානීන්ට මෙයින් උපදෙස් දැනු ලැබේ.

### පාසල් බලගක්ති සමාජ පිහිටුවීමේ අනිමත්තරාථා

- බලගක්ති සවියුණික සමාජයක් ගොඩනැගීම සඳහා පාසල් ප්‍රජාව මෙහෙයුම්.
- බලගක්තිය හා බලගක්ති සංරක්ෂණය කිරීමේ වැදගත්කම පිළිබඳව සිසුන් දැනුවත් කිරීම
- අනාගත බලගක්ති අරුධුවලට සාර්ථකව මූහුණ දීම සඳහා බලගක්ති සංරක්ෂණය කිරීමේ ක්‍රමවේද පිළිබඳ සිසුන්ගේ දැනුම, ආකල්ප හා කුසලතා ප්‍රගුණ කිරීම.
- බලගක්ති සංරක්ෂණය පිළිබඳව සිසුන්ගේ ප්‍රායෝගික සහ තීර්මාණාත්මක කුසලතා සංවර්ධනය කිරීමට හා පුදරිගනය කිරීමට අවස්ථාව සලසා දීම.
- බලගක්ති පරිහැළුණයේදී බලගක්තිය අපනේ යාම අවම වන පරිදි එළදායි ලෙස භාවිත කිරීමට සිසුන් යොමු කිරීම.
- ගෙදර පරිසරයේන් අසල්වැසි ප්‍රජාවේන් ගක්ති පරිහැළුණය පිළිබඳ ගැවුලුවලට පිළියම් යෙදීම සඳහා දායක වීමට සිසුන් පෙළඳුවීම.
- තීර්මාණාත්මක ලෙස බලගක්ති උත්පාදනය හා පරිහරණයට සිසුන් පෙළඳුවීම.
- බලගක්ති කළමනාකරණය පිළිබඳව හා පුනර්ජනනීය බලගක්ති පරිහැළුණය දිරීමක් කිරීම සඳහා සිසුන් යොමු කරවීම.

### 1. බලගක්ති සමාජය

තාක්ෂණික දියුණුවත් සමග මානව සංඛතිය බලගක්ති උපයෝගනයේ උපරිමයකට පැමිණ ඇත. මේ වන විට සම්භ්‍ය ලේඛකයම පොසිල බලගක්ති සම්පත් ක්ෂේත්‍රය විමෝ අනියෝගයකට මූහුණ දී සිටී. පරිසර තත්ත්ව ප්‍රස්ථාව පවත්වා ගැනීම හා අර්ථවත් බලගක්ති පරිහැළුණයකට මතු පරපුරට මග

පෙන්වීමත් තුරුවක් ලබා දීමත් කාලීනව ප්‍රමුඛ අවශ්‍යතාවක් වේ ඇත. සමස්ත සමාජය තුළ බලශක්ති පරිහරණය පිළිබඳව මනා දැනුවත් බවක් ආක්‍රිතිම බලශක්ති සමාජ මගින් අපේක්ෂා කරයි.

## 2. ප්‍රධාන ආයතනික ව්‍යුහ

### 2.1 පාසල් බලශක්ති සමාජය

#### 2.1.1 ත්‍රියාකාරී කම්ටුව

සිසුන්ගෙන් තෝරා ගත් නිලධාරී මණ්ඩලයකගේ සාමාජිකත්වයෙන් හා බලශක්ති සමාජයාර තුරුවරයා හා විද්‍යාල්පතිගේ උපදේශකත්වයෙන් සිදුකළ යුතුය. සහාපති, ප්‍රධාන ලේකම්, උප සහාපති, භාණ්ඩාගාරික, සහකාර ලේකම්, සහකාර හා ග්‍රෑන්ඩාගාරික පාසලෙහි ශිෂ්‍යයින් විය යුතු අතර සාමාජිකයන්ගේ ජන්දයෙන් ඔවුන් පත් කර ගත යුතුය.

ප්‍රවාරක වැඩසටහන, තව නිර්මාණ, බලශක්ති කළමනාකරණය හා ප්‍රතිඵලිත ප්‍රවර්ධන කාර්යයන් සඳහා සුදුසු නිලධාරීන් ශිෂ්‍යයින් අතරින් තෝරා පත් කර ගැනීම බලශක්ති සමාජයාර තුරුහැවතා විසින් සිදු කළ යුතුය.

#### 2.1.2 උපදේශකත්වය

විද්‍යාල්පතිගේ අධික්ෂණය යටතේ අදාළ පාසලේ විද්‍යා විෂය හාර තුරු මහත්මයෙක් හෝ මහත්මියෙක් පාසල් බලශක්ති සමාජයේ උපදේශක ලෙස කටයුතු කළ යුතුය.

### 2.2 කළාප නියාමන කම්ටුව

අදාළ කළාපයේ විද්‍යා විෂය හාර සහකාර/ නියෝජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයා සහ කොට්ඨාස හාර විද්‍යා තුරු උපදේශකවරුන් සාමාජිකයන් වේ.

#### 2.3 පළාත් නියාමන කම්ටුව

1. පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ හෝ අතිරේක පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ (සංවර්ධන)
2. පළාත් විද්‍යා විෂය හාර සහකාර/නියෝජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂ
3. කළාප විද්‍යා සහකාර/නියෝජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්
4. සුනිතා බලශක්ති අධිකාරය විසින් නම් කරනු ලබන නියෝජ්‍යයෙක්

## 2.4 ජාතික මට්ටමේ නියාමන කමිටුව

1. විද්‍යා අධ්‍යක්ෂ (අධ්‍යාපන අමාත්‍යාංශය)
2. පළාත් විද්‍යා විෂය භාර සහකාර/නියෝජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂවරුන්
3. සුනිතා බලගක්ති අධිකාරීයේ නියෝජ්‍යතයෙක්

## 3. පාසල් බලගක්ති සමාජ ස්ථාපනය කිරීම

### 3.1 බලගක්ති සමාජ ස්ථාපනය කළ යුතු පාසල්

6 සිට ඉහළට පංති පැවැත්වෙන සියලුම පාසල්වලට බලගක්ති සමාජ පිහිටුවා ගැනීමට අවස්ථාව ඇත.

### 3.2 දැනුවත් කිරීම

#### 3.2.1 විද්‍යාපතිවරුන් හා ගුරු උපදේශකවරුන් දැනුවත් කිරීම

කළාපයේ විද්‍යා විෂය භාර සහකාර/නියාජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂ සහ සුනිතා බලගක්ති අධිකාරීයේ නිලධාරීන් මගින් ගුරු උපදේශකවරුන් සහ කළාපයේ විද්‍යාපතිවරුන් දැනුවත් කිරීම සිදුකළ යුතුය.

#### 3.2.2 පාසල් ගුරු හවතුන් හා සිපුන් දැනුවත් කිරීම

අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ සම්පත්දායකයින් සංචිතයක් පූහුණු කර ඔවුන් විසින් සිපුන් සහ ගුරුහැවුන් දැනුවත් කිරීම කළ යුතුවේ. (බලගක්ති අධිකාරීයේ සහතික ලත් සම්පත්දායකයින්)

### 3.3 සාමාජිකත්වය ලබා ගැනීම

2 වර්ගයේ හෝ ඉන් ඉහළ පාසල්වල සිටින ඕනෑම ගිණුම ගිණුයෙකුට විධිමත් පරිදි අයදුම්පතක් සම්පූර්ණ කර තම පාසල් බලගක්ති සමාජයේ ලේකම්ට ඉදිරිපත් කොට සාමාජිකත්වය ලබා ගත හැකිය.

### 3.4 ලියාපදිංචිය

පාසල තුළ ස්ථාපනය කරන ලද බලගක්ති සමාජය යි ලංකා සුනිතා බලගක්ති අධිකාරීයේ ලියාපදිංචි කළ යුතුය. අයදුම්පත්‍රය ඇමුණුම 1 හි දැක්වේ.

## 4. රැක්වීම් හා වාර්තා තබා ගැනීම

වසර ආරම්භයේදී බලගක්ති සමාජය සඳහා වාර්ෂික සැලැස්මක් සකස් කරගත යුතුය. කළාප මට්ටමින් වාර්ෂිකව පැවැත්වෙන පූහුණු සැසියේදී වාර්ෂික සැලැස්ම සකස් කළ යුතු අතර එය කළාපයේ සහකාර/නියෝජ්‍ය විද්‍යා අධ්‍යක්ෂක හා විද්‍යාපති විසින් අනුමත කළ යුතුය.

## 4.1 ප්‍රගති සමාලෝචන රස්වීම

අනුමත කරගත් සැලැස්මට අනුව ප්‍රගති සමාලෝචනය සිදුකළ යුතුය.

### 4.1.1 පාසල් මට්ටමේ ප්‍රගති සමාලෝචන රස්වීම

පාසල් බලශක්ති සමාජය විසින් සැම මසකට වරක් කම්ටු රස්වීමක් පවත්වා වාර්තාවක් සකස් කර පවත්වාගෙන යා යුතුයි.

### 4.1.2 කළාප ප්‍රගති සමාලෝචන රස්වීම

සැම වාරයකටම එක් වරක් කළාපයේ විද්‍යා අධ්‍යක්ෂ විසින් ගුරු උපදේශකවරුන් කැදවා ප්‍රගතිය සමාලෝචනය කර එහි වාර්තාව ර්ලග වාරයේ මූල් සතිය කුළ පළාත් විද්‍යා අධ්‍යක්ෂ, අධ්‍යාපන අමාත්‍යාංශයේ විද්‍යා අධ්‍යක්ෂ සහ සුනිතා බලශක්ති අධිකාරියේ අධ්‍යක්ෂ ජනරාල් වෙත එවිය යුතුය.

### 4.1.3 පළාත් ප්‍රගති සමාලෝචන රස්වීම

පළාත් විද්‍යා අධ්‍යක්ෂ විසින් කැදවා ප්‍රගති සමාලෝචන රස්වීමක් මාස 04 ට වරක් පැවැත්විය යුතු වන අතර එහි වාර්තාව සතියක් ඇතුළත අධ්‍යාපන අමාත්‍යාංශයේ විද්‍යා අධ්‍යක්ෂ සහ සුනිතා බලශක්ති අධිකාරියේ අධ්‍යක්ෂ ජනරාල් වෙත යැවිය යුතුයි. වාර්තාවේ සාරාංශය එක් එක් කළාප වෙත යොමු කළ යුතුය.

### 4.1.4 ජාතික මට්ටමේ ප්‍රගති සමාලෝචන රස්වීම

අධ්‍යාපන ලේකම්ගේ අධික්ෂණය යටතේ විද්‍යා අධ්‍යක්ෂ විසින් කැදවන අතර මාස 06 කට වරක් ප්‍රගතිය විමසා බලනු ලැබේ.

## 4.2. වාර්තාවල අන්තර්ගතය

### 4.2.1 පාසල් බලශක්ති සමාජයේ රස්වීම වාර්තාවේ අන්තර්ගතය

- රස්වීමට සහභාගී වූ අයගේ නාම ලේඛනය.
- වාර්ෂික සැලැස්මට අනුව පාසල් බලශක්ති සමාජයේ දැනට සිදුවන ව්‍යාපෘතිවල ප්‍රගතිය.
- ඉදිරි ව්‍යාපෘති සඳහා යෝජනය.
- ගැටුපු හා විසඳුම්.
- නව තීර්මාණ පිළිබඳ විස්තර.

#### 4.2.2 කළාපය ප්‍රගති සමාලෝචන යස්වීම් වාර්තාවේ අන්තර්ගතය

- කළාපය තුළ ක්‍රියාත්මක වන බලශක්ති සමාජ නාම ලේඛනය.
- සාමාජික සංඛ්‍යාව (සිසු/ගුරු).
- නව නිර්මාණ පිළිබඳ තොරතුරු.
- අඩු කාර්ය සාධනයක් පෙන්වන පාසල් පිළිබඳ විස්තර හා ඒ පිළිබඳව යෝජනා කර ඇති ක්‍රියා මාර්ග.

#### 4.2.3 පළාත් ප්‍රගති සමාලෝචන යස්වීම් වාර්තාවේ අන්තර්ගතය

- ඒ ඒ කළාපය තුළ ක්‍රියාත්මක වන බලශක්ති සමාජ පිළිබඳ දත්ත.
- වාර්ෂික සැලැස්මට අනුව පළාත් මට්ටමෙන් බලශක්ති සමාජවල ප්‍රගතිය.
- ගැටලු, විසඳුම් හා යෝජනා.

### 5. කාර්යයන්

#### 5.1 පසුබීම්

ලේඛක ජනගහන විර්ධනය සමඟ බලශක්ති පරිභේදනය ඉහළ යාමන්, පවතින පොසිල ගක්ති ප්‍රහව සිමා වීමත් නිසා ඉදිරි දශකවලදී මූහුණ දීමට සිදු වන අභියෝගයන්ට පිළියමක් ලෙස සමස්ත ප්‍රජාව දැනුවත් කිරීම, නාස්ථියකින් තොරව බලශක්ති පරිභේදනය සහ විකල්ප බලශක්ති හඳුනාගෙන එවා හාවිත කිරීමට යොමු කිරීම අතුවශ්‍ය වී ඇති. ඒ නිසා එම කාර්යය පිළිබඳව පාසල් සිසුන් දැනුවත් කර ඒ හරහා බලශක්ති පරිභේදනය කළ යුතු ආකාරය සමාජ ගත කිරීම බලශක්ති සමාජ මගින් අපේක්ෂිත කාර්ය වේ. එම අපේක්ෂිත ඉලක්කය කරා ලැයා වීම සඳහා පාසල් බලශක්ති සමාජ හරහා පහත දැක්වෙන ක්‍රියාකාරකම් ඉටුකර ගැනීම අපේක්ෂා කෙරේ.

#### 5.2 ක්‍රියාකාරකම්

- 5.2.1 විකල්ප බලශක්ති හා බලශක්ති සංරක්ෂණ ක්‍රමවේද ආග්‍රිත ක්‍රියාකාරකම්.
- 5.2.2 පාසල් සිසුන් හා ප්‍රජාව දැනුවත් කිරීමේ ක්‍රමවේද ආක්‍රුණන් ක්‍රියාකාරකම්.
- 5.2.3 බලශක්ති කළමනාකරණයට හා පුනර්ජනනීය බලශක්ති තාක්ෂණය ප්‍රවර්ධනය සඳහා අදාළ වන නව නිර්මාණ සඳහා සිසුන් යොමු කිරීම.
- 5.2.4 හොඳම පාසල් බලශක්ති කළමනාකරණ පද්ධතිය පවත්වා ගෙන යාම. (55 ක්‍රමයට අනුරූපව)

### 5.3 හොඳම පාසල් බලශක්ති සමාජය තෝරා ගැනීම

- 5.3.1 හොඳම පාසල් බලශක්ති සමාජය කළාප, පළාත් සහ ජාතික මට්ටමෙන් තෝරා ගනු ලැබේ.
- 5.3.2 හොඳම බලශක්ති සමාජය තෝරා ගැනීමේදී ඉහත 5.2 හි සඳහන් ක්‍රියාකාරකම් සඳහා ලකුණු ලබා දීම සිදු කරනු ලැබේ. (අදාළ ක්‍රියාකාරකම් හා ලකුණු ලබා දෙන ආකාරය ඇමුණුම 2 හි දැක්වේ).

## 6. මූල්‍ය කළමනාකරණය

### 6.1 අරමුදල් සිපයා ගැනීම

- 6.1.1 පාසල් බලශක්ති සමාජ සඳහා අරමුදල් සැපයීම සුනිත්‍ය බලශක්ති අධිකාරිය වෙත ඉදිරිපත් කරන ව්‍යාපෘති යෝජනා මත පදනම්ව ඇගයීම් කමිටුවක නිරදේශ මත සිදු කෙරේ.
- 6.1.2. මිට අමතරව පාසල් බලශක්ති සමාජය විසින් ක්‍රියාත්මක කරන ලද ව්‍යාපෘති හරහා මුදල් උපයාගෙන අරමුදල තර කර ගත හැකිය.

### 6.2 මුදල් වියදම් කිරීම හා සීමාව

ව්‍යාපෘති සඳහා මුදල් වියදම් කිරීමේදී රජයේ පවත්නා මූල්‍ය රෙගුලාසි හා වතුලේඛ වලට අනුකූලව ක්‍රියා කළ යුතුය.

### 6.3 ගිණුම් සම්බන්ධ වාර ප්‍රකාශන

- 6.3.1 වර්ෂය අවසානයේ සියලු වියදම් හා ලැබීම් ඇතුළත් වාර්ෂික වාර්තාවක් ප්‍රගති සමාලෝචන කමිටු වෙත ඉදිරිපත් කළ යුතුය.
- 6.3.2 රේට අමතරව සැම වාරයක් අවසානයේ දීම පැවැත්වෙන කළාප රස්ස්වීමේදී එම වාරයට අදාළ වියදම් හා ලැබීම් කළාපයේ විද්‍යා අධ්‍යක්ෂවරයා වෙත ඉදිරිපත් කළ යුතුය.
- 6.3.3 සංගමයේ එදිනෙදා කටයුතු පිළිබඳ නියමිත පරිදි ගිණුම් පවත්වාගෙන යා යුතුය. පාසල තුළ ගිණුම් කටයුතු සඳහා පහත පරිදි කමිටුවක් පත් කර ගත යුතුය.

- පාසල් සංගමයේ සාමාජිකයන් 02 (අවම)
- අදාළ ගුරුහැවතුන් 01 (අවම)
- අධ්‍යාපන අමාත්‍යාංශයේ විද්‍යා අධ්‍යක්ෂ මගින් පත්කළ නිලධාරීන් 01

## 7. නියාමනය හා ඇගයීම

පාසල් බලශක්ති සමාජ නියාමනය හා ඇගයීම විද්‍යා ගුරු උපදේශක නිලධාරීන් හා විද්‍යා විෂය භාර නිලධාරීන් විසින් සිදුකළ යුතුය. අවශ්‍යතාවය පරිදී සූතිතා බලශක්ති අධිකාරිය මගින් නම් කරන ලද නිලධාරීන් දී ඒ සඳහා සහභාගි කරගත හැකිය.

## 8. පාසල් බලශක්ති සමාජවලට කම්ගාමීව ක්‍රියාත්මක කෙරෙන වැඩසටහන්

පාසල් බලශක්ති සමාජ මගින් සිපුන් ලබාගත් දැනුම, කුසලතා හා ආකල්ප මැන බැලීම සඳහා පාසල් බලශක්ති සමාජ හරහා පහත සඳහන් වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීමට නියමිතය.

### 8.1. බලශක්ති දින වැඩසටහන

ඉදිරියෝදී මිනිසාට මුහුණ දීමට සිදුවන ප්‍රධාන අභියෝගයක් වන බලශක්ති සම්පත්වල හිගකම පිළිබඳව වර්තමාන සමාජය දැනුවත් කිරීම සඳහා පාසල ඉතා හොඳ වාහකයකි. බලශක්ති අර්ථධාය කෙරෙහි සංවේදී වීමෙන් හා පුනරුජනනීය බලශක්ති භාවිතය පිළිබඳ උත්ත්‍ය වීමෙන් මෙම බලශක්ති දිනය තවත් එක් දිනයකට පමණක් සීමා නොකර බලශක්ති සංරක්ෂණය ජීවන පුරුද්දක් බවට පත්කරවීමේ අරමුණින් මෙම වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමට නියමිතය. වසර 2015 සිට පාසල් බලශක්ති දිනය ලෙස සැම වසරකම ඔක්තෝම්බර් මස පළමු හෝ දෙවන සතියේ දිනයක් යොදා ගත හැකිය.

### අරමුණු

1. පොසිල ඉන්ධන හිගකම පිළිබඳ පාසල් ප්‍රජාව දැනුවත් කිරීම.
2. ඒ අනුව බලශක්තිය සංරක්ෂණය කිරීම.
3. බලශක්තිය සංරක්ෂණය සඳහා විකල්ප කුමෝපායයන් හාවිත කිරීම.
4. සිපුන්ගේ නිරමාණයිලි හැකියාවන් ඉදිරිපත් කිරීමට අවස්ථා සැලැසීම.
5. පාසල මූලික කරගනීමින් බලශක්තිය පිළිබඳව ප්‍රජාව දැනුවත් කිරීම.

6. බලශක්ති සංරක්ෂණය දරුවන්ගේ ජ්‍යෙන පුරුද්දක් බවට පත්කර ගැනීමට ඉඩ සැලසීම.
  7. හැකි සැම විටකම ප්‍රනර්ජනනීය බලශක්ති හාවිත කිරීමට යොමු කිරීම.
- 8.1.1 බලශක්ති දිනය වෙනුවෙන් එක් එක් වර්ෂය සඳහා නම් කරනු ලබන තේමාවට අනුව පාසල් මට්ටමින්, කළාප මට්ටමින්, පළාත් මට්ටමින් සහ ජාතික මට්ටමින් තරග පවත්වා ජයග්‍රාහකයන් තෝරා ගත යුතුය. තරග ඉසව් හා අදාළ නිර්නායක ඇමුණුම 03 හි ඇතුළත් වේ.
- 8.1.2 බලශක්ති දින තරග සඳහා එක් බලශක්ති සමාජයකින් අවම වශයෙන් තරග 03 කටවත් ඉදිරිපත් විය යුතුය.

## 8.2 බලශක්ති තරුව තේරීමේ වැඩසටහන

බලශක්ති අරුමුදය හඳුනාගෙන රට සාරථකව දෙධරය සම්පන්නව මුහුණ දීමට සමත් සවියානික මතු පරපුරක් බිජිකිරීම උදෙසා තාක්ෂණය, සන්නිවේදනය, දැනුම, විශ්ලේෂණ බුද්ධීය සහ අන්තර්ප්‍රද්ගල සහයෝගිතාවය ඇති බලශක්තිය පිළිබඳව සවියානික ක්‍රියාකාරකම් සහිත පුද්ගලයෙකු බිජිකිරීමේ අරමුණින් මෙම වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමට නියමිතය.

- 8.2.1 බලශක්ති සමාජයක සාමාජිකත්වය ලබා ඇති ඕනෑම පාසල් සිංහායෙකුට මෙම තරගය සඳහා ඉදිරිපත් විය හැකිය.
- 8.2.2 දැනුම, තාක්ෂණය, විශ්ලේෂණය, සන්නිවේදනය හා අන්තර් සම්බන්ධතාවය හා ප්‍රායෝගික පුරුව සම්බන්ධ නීපුණතාවන් මෙම තරගයේදී ඇගයීමට ලක් වේ. එක් එක් අංශයන්ට අයන් තරග ඉසව් හා තරග කොන්දේසි ඇමුණුම 04 හි දැක්වේ.

## 9. තරග පැවැත්වීමේ පොදු උපදෙස්

- 9.1. බලශක්ති දින තරග හා බලශක්ති තරුව තේරීම වයස් සීමාවන් තුනක් යටතේ පැවැත්විය යුතුය.
- 6 - 9 ග්‍රේණිය දක්වා
  - 10 - 11 ග්‍රේණිය දක්වා
  - 12 - 13 ග්‍රේණිය දක්වා
- 9.2 තරග පැවැත්වීමේදී විනිශ්චය මණ්ඩලයේ සංයුතිය පහත පරිදි විය යුතුය.

මට්ටම	විනිශ්චය මණ්ඩල සංයුතිය
පාසල් මට්ටම	විදුහල්පති - සංවර්ධන / විෂයබාහිර, බලගක්ති සමාජය හා ගුරුවරයා, වෙනත් සූයුපුකම් සහිත ගුරුවරයෙක්
කලාප මට්ටම	සහකාර/ නියෝජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂක (විද්‍යා), සූයුපු සහකාර/ නියෝජ්‍ය අධ්‍යාපන අධ්‍යක්ෂක වරයෙක්, ගුරු උපදේශක
පළාත් මට්ටම	පළාත් විද්‍යා විෂයභාර අධ්‍යක්ෂ, පළාත්වල ලංකා විදුලිබල මණ්ඩලය, පරිසර අධිකාරීය, විද්‍යා හා තාක්ෂණ අමාත්‍යාංශය, සූනිත්‍ර බලගක්ති අධිකාරී යන ආයතනවල නිලධාරීන්, සහ ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ පරිසර නිලධාරීයෙකු
ජාතික මට්ටම	අධ්‍යාපන අමාත්‍යාංශයේ නිලධාරීන්, සූනිත්‍ර බලගක්ති අධිකාරීය අයන් විෂයභාර අමාත්‍යාංශයේ නිලධාරීන්, ලංකා විදුලිබල මණ්ඩලයේ හෝ මධ්‍යම පරිසර අධිකාරීයේ නිලධාරීන් හා සූනිත්‍ර බලගක්ති අධිකාරීයේ නිලධාරීන්. මෙහි සංයුතිය පිළිබඳ අවසාන තීරණය සූනිත්‍ර බලගක්ති අධිකාරීය හා අධ්‍යාපන අමාත්‍යාංශය අවශ්‍යකාවය පරිදි තීරණය කරනු ඇතේ.

9.3 බලගක්ති දින තරග හා බලගක්ති තරුව තොරා ගැනීම සඳහා පාසල්, කලාප, පළාත් හා ජාතික මට්ටමේ තරග පැවැත්වීම පහත සඳහන් කාල සීමාවන් තුළදී සිදු කළ යුතුය.

අනු අංකය	තරග මට්ටම	වකවානුව
01	පාසල් මට්ටමේ තරග	අප්‍රේල් මාසයේ 30 ට පෙර
02	කලාප මට්ටමේ තරග	ඡ්‍යුනි මස අවසන් වීමට පෙර
03	පළාත් මට්ටමේ තරග	අගෝස්තු මස අවසන්වීමට පෙර
04	ජාතික මට්ටමේ තරග	ඉක්තොම්බර මස මුල් සහ දෙක තුළ

9.3.1 බලගක්ති දින තරග පැවැත්වීමේදී දැනුම මිනුම, විවාද සහ වීදි නාට්‍ය තරග සඳහා පාසල් මට්ටමේ සිට ජාතික මට්ටම දක්වා යැමේදී එක් එක් මට්ටම්වලදී පළමු ස්ථානය ලබාගන්නා කණ්ඩායමට පමණක් අවස්ථාව හිමි වේ. අනෙකුත් තරගවලදී පළමු, දෙවන හා තුන්වන ස්ථාන ලබාගන්නා සිපුන්වද අවස්ථාව හිමි වේ.

9.3.2 බලගක්ති දින තරග පැවැත්වීමේදී එක් එක් වයස් සීමාවන් අනුව පාසල්, කලාප හා පළාත් මට්ටම්වලදී 1, 2 හා 3 ස්ථාන ලබා ගන්නා ජයග්‍රාහකයන් සඳහා ඒ ඒ මට්ටම්වලදී සහතිකයක් හිමි වේ. ජාතික මට්ටම්වලදී 1,2,3 ස්ථාන සඳහා ත්‍යාග සහ සහතික හිමි වේ.

9.4 බලශක්ති තරුව තේරීමේදී බලශක්ති දිනයට සමගාමීව පාසල්, කළාප හා පළාත් මට්ටම්න් ජයග්‍රාහකයන් එක් අයෙකු බැඟින් තේරා ගත යුතුය.

9.4.1 එක් එක් වයස් සීමාවන් යටතේ ජාතික මට්ටමට තේරා ගැනෙන පළාත් ජයග්‍රාහකයින් 09 දෙනා සඳහා විශේෂ තරග වට කිහිපයක් පවත්වන අතර පවත්වනු ලබන තරග ඉසව් අධ්‍යාපන අමාත්‍යාංශය හා සුතිත්‍ය බලශක්ති අධිකාරිය එක්ව තීරණය කරනු ලැබේ.

9.4.2 ජාතික මට්ටමේ තරගයේදී විනිශ්චය මණ්ඩලය සැහීමකට පත් නොවේ නම් එම වර්ෂය සඳහා ජයග්‍රාහකයෙකු තේරා ගැනීම සිදු නොකෙරේ. වයස් සීමාවන් අනුව එක් එක් මට්ටමටවලදී එක් ජයග්‍රාහකයෙක් සඳහා පමණක් අවස්ථාව හිමි වේ.

9.5 හොඳම බලශක්ති සමාජය තේරීමේදී කළාප මට්ටමේ සිට ජාතික මට්ටම දක්වා යැමේදී එක් එක් මට්ටම වලදී පළමු, දෙවන හා තුන්වන ස්ථාන ලබා ගන්නා සමාජවලට පමණක් අවස්ථාව හිමි වේ.

9.5.1 හොඳම බලශක්ති සමාජය තේරා ගැනීම සඳහා කළාප, පළාත් හා ජාතික මට්ටමේ ඇගයීම පහත සඳහන් කාල සීමාවන් කුඩා සිදු කළ යුතුය.

අනු අංකය	තරග මට්ටම	වකවානුව
01	කළාප මට්ටමේ තරග	සැප්තැම්බර මස පළමු සතිය
02	පළාත් මට්ටමේ තරග	සැප්තැම්බර මස අවසන් සතිය
03	ජාතික මට්ටමේ තරග	මක්තෝම්බර මස මුල් සති දෙක කුල

10. බලශක්ති සමාජ වැඩසටහන ඇගයීම හා නියාමන කාර්ය වඩා බලැත්තුවේ සඳහා හොඳම බලශක්ති සමාජය හාර ගුරුවරයා, ගුරු උපදේශක, කළාප විද්‍යා විෂයභාර නිලධාරියා හා පළාත් විද්‍යා විෂයභාර නිලධාරියා තේරා ගැනීම වාර්ෂිකව සිදු කෙරේ. මෙහිදී හොඳම බලශක්ති සමාජය හාර ගුරුවරයා, ගුරු උපදේශක, කළාප විද්‍යා විෂයභාර නිලධාරියා තේරීම පළාත් මට්ටමේ විනිශ්චය මණ්ඩලය මගින් සිදුකර ජාතික මට්ටමට යොමු කළ යුතු වේ. හොඳම පළාත් විෂයභාර නිලධාරියා තේරීම ජාතික මට්ටමෙන් පමණක් සිදු කෙරේ.

- 10.1 නොදුම බලගක්ති සමාජය හාර ගුරුවරයා, ගුරු උපදේශක, ක්ලාප විද්‍යා විෂයභාර නිලධාරියා හා පළාත් විද්‍යා විෂයභාර නිලධාරියා තෝරා ගැනීම ඉහත 9.5.1 හි සඳහන් කාලීමාවන් තුළීම සිදු කළ යුතුය.

## 11. අරමුදල්

නොදුම බලගක්ති සමාජය තෝරීම, බලගක්ති දින වැඩසටහන් හා බලගක්ති තරුව වැඩසටහන් සඳහා අවශ්‍ය මූල්‍ය හා තාක්ෂණික අනුග්‍රහය ශ්‍රී ලංකා පුනිතය බලගක්ති අධිකාරිය විසින් ලබා දෙනු ලැබේ.



උපාල මාරසිංහ  
ලේකම්  
අධ්‍යාපන අමාත්‍යාංශය

## අමුණුම 01

පහත සඳහන් අයදුම්පත්‍රය පුරවා අධ්‍යක්ෂ ජනරාල්, ශ්‍රී ලංකා සුනිත්‍ය බලශක්ති අධිකාරිය, 3G-17, බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මෙන්තුණ ගාලාව, කොළඹ 07. ලිපිනයට එවිය යුතුය.

### ජාසල් බලශක්ති සමාජ ලියාපදිංචි කිරීම

ලියාපදිංචි අංකය:

(කාස්ථාල ප්‍රශ්නයේ සඳහා භාවිති)

#### සාමාන්‍ය තොරතුරු

1. පාසල් බලශක්ති සමාජයේ නම : .....

2. පා.බ.ස. සමාජීකයින් ගණන : .....

3. පාසල් නම : .....

4. විද්‍යාල්පතිතමාගේ නම : .....

5. පාසල් ලිපිනය : .....

.....

.....

.....

6. දුරකථන අංක : .....

7. ගැක්ස් අංකය : .....

8. විද්‍යුත් ලිපිනය (i) පාසල් : .....

(ii) පා. බ. ස : .....

9. වෙබ් පිටුව (පවතී නම්) : .....

10. අධ්‍යාපන කළාපය : .....

11. දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය : .....

12. දිස්ත්‍රික්කය : .....

13. පළාත : .....

14. සම්බන්ධ කරගත යුතු නිලධාරියාගේ තොරතුරු (පාසල් බ. ස. භාර විද්‍යා ගුරුහවතාගේ)

(i) නම : .....

(ii) ලිපිනය (කාර්යාලීය) : .....

.....

.....

.....

(iii) දුරකථන / ගැක්ස් (කාර්යාලීය) : .....

(iv) දුරකථන (පුද්ගලික) : .....

(v) විද්‍යුත් ලිපිනය : .....

.....

දිනය

.....

නිල මුද්‍රාව

## අමුණුම 2

### බලශක්ති සමාජ ක්‍රියාකාරකම්

	ක්‍රියාකාරකම	උපරිම ලකුණු පරීමාණය
<b>01. විකල්ප බලශක්ති හා බලශක්ති සංරක්ෂණ ක්‍රමවේද ආග්‍රිත ක්‍රියාකාරකම්</b>		
1.1	ඡල විදුලිය, ජ්වල වායු නිෂ්පාදනය, සූර්යතාපය මගින් ද්‍රව්‍ය වියුතු හා වෙනත් විකල්ප බලශක්ති පිළිබඳ ආකෘති තිරිමාණය කර ශිෂ්‍ය ප්‍රජාව දැනුවත් කිරීම. ඒවා යාවත්කාලීන කර පාසල තුළ ක්‍රියාත්මක කිරීම.	100
1.2	විකල්ප බලශක්ති ක්‍රමවේද පාසල අවට පුදේශයේ ගාහස්ත මටම්ටින් හාවිත කිරීම සඳහා ඇති ගක්ෂතාවය හා ඒ සඳහා හාවිත කළ හැකි ප්‍රහවයන් පිළිබඳ සමික්ෂණය කිරීම. හදුනාගත් ප්‍රහවයන් ස්වයං රිකිය ලෙස යොදා ගැනීමට උච්ච ව්‍යාපෘති සැකසීම. (ජ්වල වායු එකක, හා මගින් ජ්වල පොනොර නිෂ්පාදනය)	100
1.3	සූර්යතාප උදුන්, ප්‍රායෝගිකව පාසල තුළ හාවිතය	100
1.4	ගාහස්ත විදුලි පරිහෝජනය අඩුකර ගැනීමේ ව්‍යාපෘති, <ul style="list-style-type: none"> <li>■ සැම සාමාජිකයෙක්ම තමාගේ නිවසේ විදුලි පරිහෝජනය අඩු කර ගැනීම සඳහා ක්‍රියාකාරීම.</li> <li>■ සැම සාමාජිකයෙක්ම පාසලේ විදුලි පරිහෝජනය අඩු කිරීම සඳහා ව්‍යාපෘතියක් කිරීම.</li> <li>■ සැම සාමාජිකයෙක්ම පාසලේ සිටින සාමාජික තොවන සිපුන් 10 ක් හෝ වැඩි ගණනක් ඇතුළත කණ්ඩායමක් සඳහා විදුලි පරිහෝජනය අඩු කර ගැනීමේ උපදෙස් ලබාදීම හා දැනුවත් කිරීම.</li> <li>■ විදුලි උපාංග හාවිතය පිළිබඳව දැනුවත් කිරීම සහ සාමාජිකයින් විසින් එය ප්‍රායෝගික ලෙස හාවිත කිරීම.</li> </ul>	100
1.5	සිපුන් විසින් එකලස් කළ LED පහන් වලන සංවේදක, ප්‍රකාශ සංවේදක ආදිය හාවිත කරමින් පාසල හා නිව්‍ය තුළ විදුලි පරිහෝජනය අඩු කිරීමේ ව්‍යාපෘතියක් ක්‍රියාත්මක කිරීම.	100

	ත්‍රියාකාරකම	උපරිම ලකුණු පරීමාණය
<b>02 පාසල් සිපුන් හා ප්‍රජාව දැනුවත් කිරීමේ ක්‍රමවේද ඇතුළත් ත්‍රියාකාරකම්</b>		
2.1	ප්‍රවත්පත්, සගරා, අන්තර්ජාලය ඇතුළත් විවිධ ලුලාගුයන්ගෙන් ලබා ගන්නා බලශක්තිය හා සම්බන්ධ තොරතුරු හා ලිපි, ජාගාරුප, කාවුන් වැනි දැ ආගුයෙන් ක්‍රේඛු පොතක් සකස් කිරීම් හා එම ක්‍රේඛු පොත පාසල් සියලු දිජුයින්ගේ පරිදිලනය සඳහා යොමු කිරීම් හා සිපුන් විසින් එය පරිදිලනය කළ බව තහවුරු කිරීම. සඳහා පුදුසු ක්‍රමවේදයක් අනුගමනය කිරීම.	100
2.2	බලශක්ති සමාජ සඳහා බිලොග් අඩවියක් නිර්මාණය කිරීම සහ බලශක්ති සමාජය විසින් කරනු ලබන ත්‍රියාකාරකම් ඇසුරෙන් එය යාචනකාලීන කිරීම. වෙනත් පාසල් අතර අන්තර් සම්බන්ධතා වෙත අඩවිය හරහා පවත්වා ගැනීම.	100
2.3	සරල පටිගත කිරීමේ උපකරණ හා නිදහස් මැදුකාංග හාවිත කරමින් සංස්කරණය කරගත් බලශක්ති සමාජ ත්‍රියාකාරකම් / නාට්‍යය / ගිත/වෙනත් නිර්මාණ Youtube වැනි සමාජ මාධ්‍ය හාවිත කරමින් ප්‍රවාරය කිරීම.	100
2.4	බලශක්ති දින හා බලශක්ති කරුව ජාතික වැඩසටහන් සඳහා සිපුන් පුදානම් කිරීම හා ඉදිරිපත් කිරීම	100
<b>03. බලශක්ති කළමනාකරණයට හා පුනර්ජනනීය බලශක්ති කාක්ෂණය ප්‍රවර්ධනය සඳහා අදාළ වන නව නිර්මාණ සඳහා සිපුන් යොමු කිරීම</b>		
3.1	විශේෂයෙන් බලශක්ති කළමනාකරණයට හා පුනර්ජනනීය බලශක්ති කාක්ෂණය ප්‍රවර්ධනය සඳහා අදාළ වන නව නිර්මාණ හා බලශක්ති ව්‍යුහයට අදාළ අනෙකුත් නිර්මාණය සලකා බැඳීය හැක.	100
<b>04. නොදම පාසල් බලශක්ති කළමනාකරණ පද්ධතිය පවත්වා ගෙන යාම</b>		
4.1	විදුලි පද්ධතිය යාචනකාලීන හා නඩත්තු කරමින් පවත්වා ගැනීම, විදුලි බිල අඩු කර ගැනීම, විකල්ප බලශක්ති හාවිත කිරීම, උපකරණ එලදායී හා කාර්යක්ෂම ලෙස හාවිත කිරීම.	250
මුළු ලකුණු		1250

## අමුණුම 3

### බලශක්ති දින තරග

#### පැවැත්වන තරග (බලශක්ති තේමාවන්ට අදාළ)

01. ඩීජ්‍යොප්ල් පෝස්ටර තරගය
02. කෙටි විභින්‍ය විතුපටි තරගය
03. දැනුම මිනුම තරග හා විවාද තරග
04. පුදරුකක හා නව නිර්මාණ
05. නාට්‍ය / විදි නාට්‍ය තරගවලිය
06. ව්‍යාපෘති හා කෙටිකාලීන පර්යේෂණ (Mini Research)

ඉහත දැක්වන තරගවලින් අවම වශයෙන් තරග 03 කටවත් එක් පාසලක් ඉදිරිපත් විය යුතුය.

#### 01. ඩීජ්‍යොප්ල් පෝස්ටර තරගය

- **අරමුණ**  
බලශක්තිය සම්බන්ධ සංකල්ප සරල ලෙස ඉදිරිපත් කිරීම.
- **තරග කොන්දේසි**
  1. ඩීජ්‍යොප්ල් පෝස්ටරය පහත සඳහන් ලක්ෂණවලට අනුව සකස් විය යුතුය.
    - (විභේදනය) Resolution – 300 DPI (Dots Per Inch)
    - (වර්ණය) Colour – CMYK (04 colour)
    - (ආකෘතිය) Format – Original file with pdf or Tiff file
    - (ප්‍රමාණය) Size – 17 ½ " \* 21 ½ "
  2. නිර්මාණය තමන්ගේම නිර්මාණයක් බවට බලශක්ති සමාජය හාර ගුරුවරයා විසින් සහතික කළ යුතුය.
  3. එක් ශිෂ්‍යයෙකුට එක් නිර්මාණයකට වඩා ඉදිරිපත් කළ නැකිය.

■ ලකුණු ලබාදීමේ නිර්ණායක

අනු අංකය	නිර්ණායකය	ලකුණු
01	පෙර්ස්ටරයේ වර්ණ සංයෝජනය	10
02	ඉදිරිපත් වන තේමාවේ තීව්‍ර බව	10
03	නිර්මාණාත්මක බව	10
04	සමස්ත නීමාව	10
මුළු ලකුණු		40

02. කෙටි විභිණ් විෂුපට තරගය (Short Films)

තරග කොන්දේසි

- (1). කැමරා ගෝන් හෝ ඩිඩ්ටල් කැමරා භාවිත කළ හැකිය.
- (2). සාමාන්‍ය විභිණ් ජ්ලේයරයක බාවනය කළ හැකි DVD Format එකක් ලෙස ඉදිරිපත් කළ යුතුය. (ආවන කාලය මිනින්තු 03)
- (3). නිර්මාණය තමාගේ නිර්මාණයක් බවට බලයක් සම්පූර්ණ හාර ඉරුවුවරයා විසින් සහතික කළ යුතුය.

සැයු. - අදාළ නිර්මාණවලදී කිසිදු අයෙකුට අපහාසයක් නොවන ලෙස නිර්මාණ කළ යුතුය.

■ ලකුණු ලබාදීමේ නිර්ණායක

අනු අංකය	නිර්ණායකය	ලකුණු
01	නිර්මාණාත්මක බව	10
02	අදාළ සංකල්පය තහවුරු වීම (අදාළ බව)	10
03	ප්‍රේක්ෂකයාට සංවේදී බව	10
04	සමස්ත නීමාව	10
මුළු ලකුණු		40

03. දැනුම මිනුම තරග හා විවාද තරග

දැනුම මිනුම තරග -

කණ්ඩායමේ සාමාර්ਥකයන් ගණන - නිත්‍ය සාමාර්ථකයන් 05, අතිරේක සාමාර්ථකයන් 01 තරගය වට 03 කින් සමන්විත වේ.

1 වටය - ඉතිහාසය තුළ සිදුවූ නව නිපැයුම් ආම්‍රිත ප්‍රශ්න විවාරාත්මක වටය

2 වටය - රුප රාමු ආම්‍රිත හඳුනාගැනීම

3 වටය - සවිස්තරාත්මක ප්‍රශ්න විවාරාත්මක වටය

#### ■ ඇගයීම

පිළිතුර - ප්‍රථම උත්සාහය - ලකුණු 05

දෙවන උත්සාහය - එම පිළේම වෙනත් සාමාජිකයෙක් - ලකුණු 03  
තෙවන උත්සාහය - ප්‍රතිචාරී පිළේ සාමාජිකයෙක් - ලකුණු 01

#### විවාද තරග

කණ්ඩායම් සාමාජිකයන් ගණන - නිත්‍ය සාමාජිකයන් 05, අතිරේක සාමාජිකයන් 01

නායිකාව/ නායකයාට - අවස්ථා 02 ක්  
සාමාජිකයන්ට - අවස්ථා 01

#### ■ නියමිත කාල පරාසය

1 වන අවස්ථාවේ නායිකාව/ නායකයාට - විනාඩි 04

සාමාජිකයන්ට/ 2වන අවස්ථාවේ නායිකාව/ නායකයාට - විනාඩි 02

#### ■ ඇගයීම

නායිකාව/ නායකයාට - ලකුණු 10

සාමාජිකයන්ට - ලකුණු 05

#### ■ ලකුණු දීමේ ක්‍රමවේදය

01. මාන්‍යකාවට අදාළ හාවය

02. කරුණුවල තරකානුකුල හාවය

03. කරුණුවල සංවිධානාත්මක හාවය

04. අන්තර්ගතය

05. ප්‍රතිචාරී පිළෙහි තරක බිඳ හෙළීමේ හැකියාව

### 04. පුදර්ගක/ නව නිර්මාණ

#### පුදර්ගක

#### ■ තරග කොන්දේසි

- මෙම තරගය සඳහා කණ්ඩායම් ලෙස මෙන්ම කේවල ලෙස ඉදිරිපත් විය හැකිය.
- මෙම තරගය සඳහා පහත නිර්ණායක යොදා ගනු ලැබේ.

අනු අංකය	නිර්ණායකය	ලකුණු
01	බලගක්තියට අදාළ නිර්මාණයක් වීම	05
02	බලගක්තියට අදාළ විද්‍යාත්මක යාන්ත්‍රණයක් නිවැරදි ලෙස නිරුපනය කිරීම	03
03	නිමාව	04
04	පරිසර හිතකාමී අමුදුව්‍ය යොදාගැනීම	03
05	පැහැදිලි ඉදිරිපත් කිරීම	10
මුළු ලකුණු		25

උක්ත නිර්ණායකයන්ට අනුව ලකුණු ලබාදීම පාසල් මට්ටම, කළාප මට්ටම, පළාත් මට්ටම සහ ජාතික මට්ටම සඳහා අදාළ වේ.

### නව නිර්මාණ

- (1). මෙම තරගය සඳහා කණ්ඩායම් ලෙස මෙන්ම කේවල ලෙස ඉදිරිපත් විය හැකිය.
- (2). මෙම තරගය සඳහා පහත නිර්ණායක යොදා ගනු ලැබේ.

අනු අංකය	නිර්ණායකය	ලකුණු
01	තමන්ගේම නිර්මාණයක් වීම	02
02	බලගක්තිය පිළිබඳ සංකල්පයක් තිබීම	02
03	පරිසර හිතකාමී ලාභඝායී අමුදුව්‍ය යොදාගැනීම	02
04	ක්‍රියාත්මක මට්ටමේ එකක් වීම	02
05	තරගවලින් ජයග්‍රහණය කිරීම (අන්තර්ජාතික මට්ටම)	07
06	පේටන්ට් බලපෑම්‍යක් ලබාගැනීම	10
07	තම ප්‍රදේශයේ ජන ජීවිතයට බලපාන බලගක්ති/ පාරිසරික ගැටුපූරුෂක් නිරාකරණය කිරීම සඳහා උත්සහ දරා තිබීම.	10
මුළු ලකුණු		35

උක්ත නිර්ණායක පාසල් මට්ටම, කළාප මට්ටම, පළාත් මට්ටම සහ ජාතික මට්ටම සඳහා අදාළ වේ.

## 05. විදි නාට්‍ය

- තරග කොන්දේසි
  1. උපරිම සාමාජික සංඛ්‍යාව 10 හා සංඡීත සහයට 03
  2. නාට්‍ය කාලය මීනින්තු 10
  3. නාට්‍යයට අදාළ ඇඳුම් සහිතව ඉදිරිපත් කළ යුතුය.
  4. නාට්‍යය රචනයේදී සැබැං පුද්ගල නාම හෝ සැබැං සිද්ධි ඉදිරිපත් නොකළ යුතුය.
- ලක්ණු ලබාදීමේ නිර්ණායක

අනු අංකය	නිර්ණායකය		ලක්ණ
01	නේමාවට අදාළ බව		10
02	ඉදිරිපත් කිරීම	වේග නිරුපතය	10
		දෙබස්	10
		රෝගනය/අභිනය	10
		ප්‍රකාශනය	10
		නවම් බව	10
03	විද්‍යාත්මක බව	මූලධර්මවලට අනුකූල බව	10
		ප්‍රායෝගිකව භාවිත කළ හැකි කරුණු සාකච්ඡා වීම	10
04	සමාජයට ලබාදෙන සන්නිවේදනය	පණීවිඩයේ වැදගත්කම	05
		අනාගත විභාගය	05
05	සමස්ත සාර්ථක බව		10
මුළු ලක්ණු			100

## 06. ව්‍යාපෘති / පර්යේෂණ / සමික්ෂණ

- තරගාවලියේ අරමුණු
  1. පර්යේෂණ කුම ශිල්ප පාසල් පද්ධතියට හඳුන්වාදීම.
  2. බලශක්ති සංරක්ෂණයේ යහපත් ආකල්ප වර්තායනය කිරීම.
  3. පර්යේෂණ ව්‍යාපෘති මගින් විකල්ප බලශක්ති පිළිබඳව ගවේෂණය කිරීම.
  4. බලශක්ති හා සබැඳී තවත්ත්පාදනකරණයට දැරුවන් යොමු කිරීම.

5. පාසල මූලික කරගෙන පුජාව බලගක්ති කළමනාකරණය පිළිබඳ දැනුවත් කිරීම.
6. බලගක්ති හානිය අවම කරගතිම්න් කාර්යයන්හි කාර්යක්ෂමතාව වැඩිදුනු කරගත හැකි ආකාර පිළිබඳව විමර්ශනය කිරීම.

### පර්යේෂණ

- තරග කොන්දේසි

1. කේවල පර්යේෂණයක් විය යුතු සි.
2. තේමාවට අදාළව මාතාකාව තෝරාගෙන එය බලගක්ති සමාජ ක්‍රියාකාරී කමිටුවට ඉදිරිපත් කර එමගින් අනුමත කර ගත යුතුයි.
3. පර්යේෂණය සිදුවන අතරවාරයේ බලගක්ති සමාජය මගින් එය නියාමනය කළ යුතුයි.
4. කුඩා පර්යේෂණ වාර්තාවක් ඉදිරිපත් කළ යුතුයි. (Power Point Presentation එකක් සමග)
5. පාසලේ බලගක්ති දිනයට සති 03 කට පෙර වාර්තාව නිමකර බාරදිය යුතුය.

විනිශ්චය මණ්ඩලය (පර්යේෂණ පිළිබඳ විශේෂ ප්‍රහුණුව ලත් පශ්චාත් උපාධිධාරීන් විය යුතුය)

අනු අංකය	නිර්ණායකය	ලකුණ
01	බලගක්තියට අදාළ ගැටුවක් හඳුනාගැනීම.	05
02	පර්යේෂණ වාර්තාව විද්‍යාත්මක ක්‍රමයට අනුකූල වීම.	10
03	පර්යේෂණ වාර්තාවක් ලෙස ඉදිරිපත් කර තිබීම.	15
04	පර්යේෂණ වාර්තාව පැහැදිලිව සන්නිවේදනය කිරීම.	20
මුළු ලකුණ		50

### ව්‍යාපෘති

කේවල හෝ කණ්ඩායම් ව්‍යාපෘතියක් විය යුතුය. කණ්ඩායම් ව්‍යාපෘතියක සිටිය යුතු උපරිම සාමාජිකයන් සංඛ්‍යාව 10 ක් විය යුතු අතර අවමය 05 සි

1. තේමාවට අදාළව ඕනෑම මාතාකාවක් තෝරාගත හැකිය.
2. බලගක්ති සමාජ ක්‍රියාකාරී කමිටුව මගින් අනුමැතිය ලබාගත යුතු අතර ඔවුන්ගේ මග පෙන්වීම් හා නියාමනය යටතේ ව්‍යාපෘතිය සිදුකළ යුතුය.

3. නවෝත්පාදක තීමැවුමක් අත්තරගත විය යුතුය.
4. වාර්තාව හා power point presentation එක කණ්ඩායමේ සියල්ලන්ගේම සහභාගිත්වයෙන් ඉදිරිපත් කළ යුතුය.

අනු අංකය	නිර්ණායකය	ලකුණ
01	ගැටුව හඳුනාගැනීම	15
02	කල්පිත ගොඩනැගීම	15
03	තොරතුරු රස්කිරීම	10
04	තොරතුරු විශ්ලේෂණය	10
05	විවරණය	10
06	නිගමනවලට එළඟීම	20
07	ඉදිරිපත් කිරීම	10
08	වාර්තාකරණය	10
	මුළු ලකුණ	100

#### සම්ක්ෂණ

##### ■ තරග කොන්දේසි

1. අරමුණුවලට අදාළව පාසල තුළ හෝ ඉන් පරිඛාහිරව සම්ක්ෂණ ගැටුවක් හඳුනාගත යුතුය.
2. බලශක්ති සමාජ කමිටු නිර්දේශ හා අනුමැතිය ලබාගත යුතුය.
3. කණ්ඩායමක සිපුන් සංඛ්‍යාව 05 ත් 10 ත් අතර ප්‍රමාණයක් විය යුතු ය.
4. ගැටුවලට අදාළව විසඳුම් යෝජනා කළ යුතු ය.
5. මාසයක කාලයක් තුළ සම්ක්ෂණය තීමකළ යුතු ය.
6. ඉදිරිපත් කිරීම උපරිම විනාඩි 10 කට සීමා විය යුතුය.

ව්‍යාපෘති/ පරියේෂණ/ සම්ක්ෂණ ඇගයීම සඳහා පහත නිර්ණායක යොදා ගනු ලැබේ.

අනු අංකය	නිර්ණායකය	ලකුණ
01	ගැටුව අරමුණට අදාළවීම හා එදායී වීම	20
02	කුම්මෙවිදය	10
03	තොරතුරු රස්කිරීම	20
04	තොරතුරු විශ්ලේෂණය	10

අනු අංකය	නිර්ණායකය	මෙණ
05	ඉදිරිපත් කිරීම	10
06	ගැටුවට අදාළ හේතු හඳුනාගැනීම	10
07	විසඹුම් හා යෝජනා ඉදිරිපත් කිරීම	20
මුළු ලකුණු		100

1. පාසල් මට්ටමින් සහභාගි වූ සියලු දෙනා සඳහාම සහභාගිත්ව සහතිකයක් පිරිනමනු ලැබේ.
2. කළාප හා පළාත් මට්ටමේ ජයග්‍රහණ සඳහා සහතික පත්‍රයක් හා ක්සලානයක් පිරිනමනු ලැබේ.
3. ජාතික මට්ටමේ ජයග්‍රහණ සඳහා සහතික පත්‍රයක් සහ පදක්කමක් පිරිනමනු ලැබේ.
4. පළමු, දෙවන හා තෙවන ස්ථාන අතරින් තෝරාගත් ව්‍යාපෘති ජාතික බලශක්ති සම්මන්ත්‍රණය සඳහා ඉදිරිපත් කිරීමට අවස්ථාව ලබාදෙනු ලැබේ.

#### ජාතික මට්ටමේ බලශක්ති දිනය පැවැත්වීම

1. ජාතික මට්ටමේ සියලුතරග ඉසව් සඳහා අවසන් ජයග්‍රාහකයන්ගේ නිර්මාණ එලිදැක්වීම.
2. පළාත් මට්ටමේ හොඳම නව නිර්මාණ හා පුදර්ගක ඇතුළත් පුදර්ගනයක් පැවැත්වීම.
3. විද්‍යාත්මක ක්මවේදයට අනුකූලව ව්‍යාපෘති, සමීක්ෂණ හා පර්යේෂණ ප්‍රකාශයට පත්කිරීම හා රේඛ අදාළ පොත් පිංචක් එලිදැක්වීම.
4. පාසල් බලශක්ති සම්මන්ත්‍රණයක් පැවැත්වීම. (School Energy Symposium)
5. වර්ෂයට අදාළ තේමාවට අනුව සංවිධානය කරන ලද දේශන මාලාවක් පැවැත්වීම. (Experts Seminars)
6. තේමාවට අදාළව නිර්මාණය වුණු හොඳම විදි නාව්‍යය 03 ක් මහජනතාව සඳහා පුදර්ගනය කිරීම.
7. ජාතික මට්ටමේ ජයග්‍රහණය කළ සිසුන් හා බලශක්ති සමාජ සඳහා ත්‍යාග සහ සහතික පත්‍ර පදානෙශ්‍රස්වයක් පැවැත්වීම.
8. වෙනත් ආයතන මගින් බලශක්ති සංරක්ෂණයට අදාළව වර්ෂය තුළ ලබාගත් නව දැනුම සිසුන්ට ලබාදීමට හැකිවන පරිදි පුදර්ගන කුටි පැවැත්වීම.

## අමුණුම 4

### බලශක්ති තරඟව තේරීම කදාහා අදාළ තරග සහ නිර්ණ්‍යක

#### 1. දැනුම සම්බන්ධ නිපුණතාව පරික්ෂා කිරීම

- නිවස, පාසල, ප්‍රජාව දැනුවත්කිරීමේ වැඩසටහන් පැවැත්වීම
  - කළාප මට්ටම්න් සිදු කිරීම ලකුණු 1 බැංශන් උපරිම 3
  - පළාත් මට්ටම්න් සිදු කිරීම ලකුණු 2 බැංශන් උපරිම 6
  - ජාතික මට්ටම්න් සිදු කිරීම ලකුණු 3 බැංශන් උපරිම 9
- බලශක්ති සංරක්ෂණයට අදාළ රුපවාහිනී වැඩසටහනකට සහභාගි වීම.
  - එක වැඩසටහනකට ලකුණු 4 බැංශන් උපරිම 12
- බලශක්ති සංරක්ෂණයට අදාළ ලිපි පළ කිරීම.
  - ජාතික මට්ටම එක ලිපියකට ලකුණු 3 බැංශන් උපරිම ලකුණු 9
  - පළාත් මට්ටම එක ලිපියකට ලකුණු 2 බැංශන් උපරිම ලකුණු 6
  - කළාප මට්ටම එක ලිපියකට ලකුණු 1 බැංශන් උපරිම ලකුණු 3
- දැනුම මිනුම කණ්ඩායම් තරග හා විවාද තරග සඳහා සහභාගිත්වය

එක් ගිහුයකුට ලබාගත හැකි ලකුණු	කළාප මට්ටම	පළාත් මට්ටම	ජාතික මට්ටම
1 වන ස්ථානය ලබාගත් කණ්ඩායම නියෝජනය කිරීම	5	7	10
2 වන ස්ථානය ලබාගත් කණ්ඩායම නියෝජනය කිරීම	3	5	7
3 වන ස්ථානය ලබාගත් කණ්ඩායම නියෝජනය කිරීම	1	3	5

සැය. යම් ගිහුයයෙක් උපරිම මට්ටමේදී ලබාගත් ලකුණු පමණක් සලකා බැවෙල්.

#### 2. තාක්ෂණය සම්බන්ධ නිපුණතාව පරික්ෂා කිරීම

- ආකෘති නිර්මාණය හා පුද්ගලනය (උපරිම නිර්මාණ 2ක් පමණි)
- නව නිර්මාණ (උපරිම නිර්මාණ 2ක් පමණි)

ඒක් දිජ්‍යාපනකුට ලබාගත හැකි ලක්ෂණ	කළාප මට්ටම	පළාත් මට්ටම	ජාතික මට්ටම
1 වන සේර්පානය	5	7	10
2 වන සේර්පානය	3	5	7
3 වන සේර්පානය	1	3	5

සැයු. යම් දිජ්‍යාපයක් උපරිම මට්ටමේදී ලබාගත් ලක්ෂණ පමණක් සලකා බැවෙල්.

### 3. විශේෂණය සම්බන්ධ නිපුණතාව පරීක්ෂා කිරීම

#### ■ ව්‍යාපෘති

- අවම මාස 3ක කාලයකින් තිම කළ හැකි කේවල ව්‍යාපෘතියක් විම. (ලක්ෂණ - 5)
- බලගක්තිය පිළිබඳ සංකල්පයක් තිබිය යුතුයි. (ලක්ෂණ - 5)
- දත්ත එක් රස් කිරීම (ලක්ෂණ - 5)
- දත්ත විශේෂණය (ලක්ෂණ - 5)
- ඒ තුළින් ගැටුවට විසයුම් යෝජනා කිරීම (ලක්ෂණ - 10)
- ව්‍යාපෘති වාර්තාව (ලක්ෂණ - 20)

#### ■ පර්යේෂණ

- බලගක්තියට අදාළ ගැටුවක් හඳුනාගැනීම. (ලක්ෂණ - 5)
- පර්යේෂණ වාර්තාව විද්‍යාත්මක ක්‍රමයට අනුකූල විම. (ලක්ෂණ - 10)
- පර්යේෂණ වාර්තාවක් ලෙස ඉදිරිපත් කර තිබීම.
  - ජාතික තලය (ලක්ෂණ - 10)
  - අන්තර්ජාතික තලය (ලක්ෂණ - 15)
- පර්යේෂණ වාර්තාව පැහැදිලිව සන්නිවේදනය කිරීම (ලක්ෂණ - 20)

### 4. සන්නිවේදනය සම්බන්ධ නිපුණතාවය පරීක්ෂා කිරීම

#### නිර්ණායකයන්

- අදාළත්වය (බලගක්ති සම්බන්ධව)
- අන්තර්ගතය
- ගණාත්මකභාවය

- නිරමාණාත්මක නාට්‍ය
  - සමාජීය බලපෑම/ ප්‍රේක්ෂක සහභාගිත්වය/ ප්‍රේක්ෂක ඇගයීම්
  - එමෙන්ම අන්තර් සහසම්බන්ධතාවන් විවිධ අවස්ථාවන්ට අදාළ පරිදි මැන බැලෝ.
- (අදා - ව්‍යාපෘතියක දී තම් නායකත්වය, පුද්ගල මාධ්‍යකදී තම් වේදිකාවට අදාළ හැසිරීම)

ප්‍රකාශන මාධ්‍ය	උපරිම ලක්ෂණ	පාසල්	කලාප	පළාත්	ජාතික	අන්තර් ජාතික
නාට්‍ය	10	5	6	7	8	10
පෝස්ටර් හා කාටුන්	10	2	4	6	8	10
වේඩියෝ	10	5	6	7	8	10
කොට්‍රිව්‍යපට	20	10	12	14	16	20
ගුවන් විදුලි/ රුපවාහිනී වැඩසටහන්	10				8	10
පර්යේෂණ පත්‍රිකා පළ කිරීම	20	10	12	14	16	20
අන්තර් ජාල ප්‍රකාශන	20					20
එකතුව	100					

සැ.පු. යම් ගිශ්‍යයෙක් උපරිම මට්ටමේදී ලබාගත් ලක්ෂණ පමණක් සලකා බැලෝ.

## අමුණුම 5

### 1. හොඳම බලගක්ති සමාජය භාර ගුරුවරයා තේරීම සඳහා නිර්ණ්‍යක

1. ප්‍රගති සමාලෝචන වාර්තා පවත්වා ගැනීම. (වක්‍රලේඛය අනුව නියමිත රස්වීම් වාර ගණන සඳහා)
2. මුද්‍රා ප්‍රතිපාදන උපයා ගැනීමට ක්‍රියා මාර්ග ගෙන තිබීම.
3. බලගක්ති සමාජය වෙත සිසුන් ආකර්ශණය කරගැනීමේ ප්‍රතිඵතය.
4. බලගක්ති සමාජය හරහා ප්‍රජාව දැනුවත් කිරීමේ වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම.
5. බලගක්ති සවියාණික පරපුරක් බිහිකිරීම සඳහා ගෙන ඇති ප්‍රවිශ්චිත ක්‍රියාමාර්ග.
6. කළාප, පලාත් සහ ජාතික මට්ටමේ තරග සඳහා නියෝගනය.
7. කළාප, පලාත් සහ ජාතික මට්ටමේ ලද ජයග්‍රහණ.

### 2. හොඳම විද්‍යා ගුරු උපදේශකවරයා තේරීම සඳහා නිර්ණ්‍යක

1. බල ගක්ති සමාජ පිහිටුවීමට දායකත්වය සැපයු පාසල් ප්‍රමාණය ප්‍රතිඵතයක් ලෙස.
2. පාසල්වල බලගක්ති සමාජය මගින් පවත්වන ප්‍රගති සමාලෝචන රස්වීම් සඳහා සහභාගි වූ වාර ගණන.
3. ප්‍රජාව දැනුවත් කිරීමට ගත් උත්සාහය. (දැනුවත් කිරීමේ වැඩසටහන් සහ එවාට සම්පත් දායකත්වය සැපයු බවට ලිඛිත වාර්තා තබා ගත යුතුය)
4. තම කොට්ඨාසයෙන්, කළාප, පලාත් හා ජාතික තරග නියෝගනය කළ පාසල් ගණන ප්‍රතිඵතයක් ලෙස.
5. තම කොට්ඨාසයෙන්, කළාප, පලාත් හා ජාතික තරග සඳහා ලබාගත් ජයග්‍රහණ ප්‍රතිඵතයක් ලෙස.

### 3. හොඳම කළාප විද්‍යා සහකාර/ නියෝජන අධ්‍යාපන අධ්‍යක්ෂ තේරීම සඳහා නිර්ණ්‍යක

1. ලියාපදිංචි කළ බලගක්ති සංගම් ප්‍රමාණය ප්‍රතිඵතයක් ලෙස.
2. පලාත් හා ජාතික මට්ටමේ තරග නියෝගණය ප්‍රතිඵතයක් වශයෙන්.
3. පලාත් හා ජාතික තරග සඳහා ලබාගත් ජයග්‍රහණ ප්‍රතිඵතයක් ලෙස.

4. ලියාපදිංචි කළ බලශක්ති සංගම්වල ගුරුහවතුන් පූජාණු කිරීමේ වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීම.
  5. කළාපය තුළ ක්‍රියාත්මක බලශක්ති සංගම්වල ප්‍රගතිය නියාමනය කිරීම පිළිබඳව චාර්තා පවත්වා ගෙන යාම.
  6. බලශක්ති සංරක්ෂණය පිළිබඳව පාසල් සිසුන් හා ප්‍රජාව දැනුවත් කිරීම සඳහා කළාපය තුළ ක්‍රියාත්මක කරන ලද සුවිශේෂ වැඩසටහන්.
- 4. නොදුම පළාත් විද්‍යා සම්බන්ධිකරණ නිලධාරියා තේරීම සඳහා නිර්ණ්‍යක**
1. පළාත තුළ ඇති පාසල් සංඛ්‍යාවෙන් බලශක්ති සමාජ ලෙස ලියාපදිංචි කළ පාසල් සංඛ්‍යාව ප්‍රතිශතයක් ලෙස.
  2. ජාතික මට්ටමේ තරග නියෝජනය කරන ලද සංඛ්‍යාව ප්‍රතිශතයක් ලෙස.
  3. ජාතික මට්ටමේ තරග ජයග්‍රහණ කරන ලද සංඛ්‍යාව ප්‍රතිශතයක් ලෙස.
  4. පළාත තුළ පවතින ප්‍රගති සමාලෝචන රස්වීම් පිළිබඳ වාර්තා රේඛිය අමාත්‍යාංශයට යොමු කිරීම පිළිබඳ කාර්යක්ෂමතාව.
  5. බලශක්ති සමාජ ක්‍රියාකාරකම් ඇගයීමේදී 60% කට වඩා ලකුණු ලබාගත් බලශක්ති සමාජ සංඛ්‍යාව ප්‍රතිශතයක් ලෙස.
  6. බලශක්ති සංරක්ෂණය පිළිබඳව පාසල් සිසුන් හා ප්‍රජාව දැනුවත් කිරීම සඳහා පළාත තුළ ක්‍රියාත්මක කරන ලද සුවිශේෂ වැඩසටහන්.

දුරකථන අංක  
තොගලපෝෂි ඩීල.  
**Telephone Nos.**



අධ්‍යාපන අමාත්‍යාංශය  
කළඹ් ආයෙච්ස  
**Ministry of Education**

මධ්‍යත්‍යාගලුවමා } 2784832  
මධ්‍යාය්ච්සර් } 2784807  
Minister } 2785617

මේකම් } 2784812  
සෙයලාණර් }

කාර්යාලය  
නැගුවලකම් } 2785141-50  
Office Fax: 2784846

ඊ-මේල් / ආයෝග මෑල / E-mail : isurupaya@moe.gov.lk

මෙම අංකය  
ඉමතු ඩීල } .....  
Your No.

“ඉසුරුපාය” ශ්‍රී ජයවර්ධනපුර කොට්ඨාස බන්තරමුල්ල.

“ඉසුරුපාය” ශ්‍රී ජයවර්ධනපුර කොට්ඨාස පත්තරමුල්ල.

“Isurupaya”, Sri Jayawardhanapura Kotte Battaramulla.

මගේ අංකය } ..... ED/01/14/07/06  
ඉමතු ඩීල. } .....  
My No. }

දිනය  
තිකති } ..... 2015.03.30  
Date }

## සං්නූරිකක තිබුණුව - 06/2015

(இது கல்வி அமைச்சினது செயலாளரினால்  
கையொப்பமிடப்பட்ட 06/2015 சுற்றுநிக்கையினது தமிழ்  
மொழிபெயர்ப்பாகும்.)

1. சகல மாகாண கல்விச் செயலாளர்கள்
2. சகல மாகாண கல்விப் பணிப்பாளர்கள்
3. சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள்
4. சகல கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள்
5. சகல வலய/ மாகாண விஞ்ஞான உதவி/ பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்
6. சகல அதிபர்கள்

## சக்திவள கல்வி விருத்தி வேலைத்திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கிடையே சக்திவள பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் தொடர்பான அறிவு, சிறந்த திறமைகள் மற்றும் சிந்தனைகளை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் 06 ஆம் தரம் மற்றும் அதனை விட உயர் வகுப்புகள் கொண்ட சகல பாடசாலைகளிலும் சக்திவள கழகங்கள் (School Energy Clubs (SEC)) தாபிக்க உரிய பாடசாலை பொறுப்பாளர்களுக்கு இத்தால் ஆலோசனை வழங்கப்படுகின்றது.

பாடசாலை சக்திவள கழகங்களை தாபிப்பதன் நோக்கம்

- சக்தி வளம் தொடர்பிலான விளக்கம் பெற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பவதற்காக பாடசாலை சமூகத்தை வழிநடத்தல்
- சக்தி வளம் மற்றும் சக்தி வள பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்களை அறிவுறுத்தல்
- எதிர்கால சக்திவள நெருக்கடிகளுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்காக சக்திவள பாதுகாப்பு முறைகள் தொடர்பாக மாணவர்களின் அறிவு, சிந்தனை மற்றும் திறமைகளை விருத்தி செய்தல்
- சக்திவள பாதுகாப்பு தொடர்பாக மாணவர்களின் பிரயோக மற்றும் ஆக்கத்திறனை விருத்தி செய்தல் உட்பட காட்சிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்
- சக்திவள பயன்பாட்டின் போது சக்தி வீணாக்கப்படுவதை கட்டுப்படுத்தக்கூடியவாறு பயன்மிக்கதாக பயன்படுத்துவதற்கு மாணவர்களை ஈடுபடுத்தல்
- வீட்டுச் சூழல், அயலில் வசிப்போரின் சக்திப் பயன்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீவு வழங்குவதற்காக பங்களிப்புச் செய்ய மாணவர்களை ஆர்வமுட்டல்
- ஆக்கத்திறன் மிக்கதான் சக்தி வளத்தை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துவதற்கு மாணவர்களுக்கு ஆர்வமுட்டல்
- சக்திவள முகாமைத்துவம் தொடர்பாக மற்றும் புதுப்பிக்கப்படத்தக்க சக்தி வளங்களது பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக மாணவர்களை ஈடுபடுத்தல்

## 01. சக்திவள கழகங்கள்

தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மாணிட சக்திவள பயன்பாடு உயரிய மட்டத்தை எட்டியுள்ளது. தற்போது முழு உலகிலும் உயிர்ச் சுவட்டு சக்திவளம் அருகிவரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. குழலை அதிசிறந்த முறையில் பேணுதல் மற்றும் பயன்மிக்க சக்திவள பயன்பாட்டிற்கு எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டல்களை வழங்குவது சமகால முன்னணித் தேவையாக உள்ளது. முழு சமூகத்திலும் சக்திவளப் பயன்பாடுகள் தொடர்பான சிறந்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவது சக்திவளக் கழகத்தின் எதிர்பார்ப்பாகும்.

## 02. பிரதான நிறுவனக் கட்டமைப்பு

### 2.1. பாடசாலை சக்திவளக் கழகம்

#### 2.1.1 செயற்பாட்டுக் குழு

மாணவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தியோகத்தர் சபையின் அங்கத்துவம் மற்றும் சக்திவள சமூகத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் மற்றும் அதிபரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். கெளரவ தலைவர், பிரதம செயலாளர், உப தலைவர், பொருளாளர், உதவிச் செயலாளர், உதவிப் பொருளாளர் பாடசாலை மாணவர்களாக இருக்க வேண்டியதுடன் அங்கத்தவர்களின் வாக்குகள் மூலம் அவர்களை நியமிக்க வேண்டும்.

பிரச்சார வேலைத்திட்டங்கள், புதிய ஆக்கம், சக்திவள முகாமைத்துவம் மற்றும் புதுப்பிக்கப்படத்தக்க சக்தி முதல்களின் பயன்பாட்டு ஊக்குவிப்புப் பணிகளுக்காக பொருத்தமான உத்தியோகத்தர்களை மாணவர்கள் ஊடாக தேர்ந்தெடுப்பதற்காக சக்திவள கழகத்தின் ஆசிரியரினால் உரிய செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

#### 2.1.2. ஆலோசனை

அதிபரின் மேற்பார்வையின் கீழ் உரிய பாடசாலையின் விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான ஆசிரியர் அல்லது ஆசிரியை பாடசாலை சக்திவளக் கழகத்தின் ஆலோசகராக செயற்பட வேண்டும்.

## 2.2. வலய மேற்பார்வைக் குழு

உரிய வலயத்தின் விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உதவி/ பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டத்திற்குப் பொறுப்பான விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர்கள் அங்கத்தவர்களாவர்.

## 2.3. மாகாண மேற்பார்வைக் குழு

1. மாகாண கல்விப் பணிப்பாளர்/ மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் (அபிவிருத்தி)
2. மாகாண விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உதவி/ பிரதி கல்விப் பணிப்பாளர்கள்
3. வலய விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உதவி/ பிரதி கல்விப் பணிப்பாளர்கள்
4. சுனித்திய மின்சக்தி அதிகார சபையின் பிரதிநிதிகள்

## 2.4. தேசிய மட்டத்திலான மேற்பார்வைக் குழு

1. விஞ்ஞானப் பணிப்பாளர் (கல்வி அமைச்சர்)
2. மாகாண விஞ்ஞான விடயத்திற்குப் பொறுப்பான உதவி/ பிரதி கல்விப் பணிப்பாளர்கள்
3. சுனித்திய சக்திவள அதிகார சபையின் பிரதிநிதிகள்

## 03. பாடசாலை சக்திவளக் கழகத்தைத் தாபித்தல்.

### 3.1. சக்திவள கழகம் தாபிக்கப்பட வேண்டிய பாடசாலைகள்

06 ஆம் தரம் தொடக்கம் உயர் வகுப்புகள் நடைபெறும் பாடசாலைகளுக்கு சக்திவள கழகங்களை தாபிக்க சந்தர்ப்பம் உண்டு.

### 3.2 அறிவுறுத்தல்.

#### 3.2.1 அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களை அறிவுறுத்தல்

வலயத்தின் விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உதவி/ பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சுனித்திய மின்சக்தி அதிகார சபையின் உத்தியோகத்தாளினால் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் வலய மட்டத்தில் அதிபர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 3.2.2 பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அறிவுறுத்தல்

கல்வித் துறையின் வளவாளர் குழாமிற்குப் பயிற்சியளித்து அவர்களினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும் (சக்திவள அதிகார சபையினால் உறுதிப்படுத்தப்பட்ட வளவாளர்கள்).

## 3.3 அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்

வகை 02 அல்லது அதனைவிட உயரிய பாடசாலைகளில் உள்ள எந்தவொரு மாணவருக்கும் முறையாக விண்ணப்பப்படுவத்தை பூர்த்தி செய்து தமது பாடசாலையின் சக்திவளக் கழகத்தின் செயலாளருக்குச் சமர்ப்பித்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

## 3.4 பதிவு

பாடசாலைகளில் தாபிக்கப்படும் சக்திவளக் கழகங்கள் இலங்கை சுனித்திய சக்திவள அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப்படுவம் இணைப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

## 04. கூட்டம் மற்றும் அறிக்கைகளைப் பேணல்

ஆண்டின் ஆரம்பத்தில் சக்திவளக் கழகங்களுக்காக வருடாந்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். வலய மட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் பயிற்சி அமர்வில் செயற்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதுடன் அது வலயத்தின் உதவி/ பிரதி விஞ்ஞானப் பணிப்பாளர் மற்றும் உரிய பாடசாலை அதிபரினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

### 4.1. முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கமைவாக முன்னேற்ற மீளாய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

#### 4.1.1. பாடசாலை மட்டத்திலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

பாடசாலை சக்திவளக் கழகத்தினால் மாதத்திற்கு ஒருமுறை குழுக் கூட்டங்களை நடாத்தி அறிக்கைகளைத் தயாரித்துப் பேண வேண்டும்.

#### 4.1.2. வலய முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

ஒரு தவணைக்கொரு தடவை வலயத்தின் விஞ்ஞானப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்களைக் கூட்டி முன்னேற்ற

மீளாய்வுகளை மேற்கொண்டு அதன் அறிக்கை அடுத்த தவணையின் முதல் வாரத்திற்குள் மாகாண விஞ்ஞான பணிப்பாளர், கல்வி அமைச்சின் விஞ்ஞானப் பணிப்பாளர் மற்றும் சுனித்திய மின்சக்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

#### 4.1.3. மாகாண முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.

மாகாண விஞ்ஞானப் பணிப்பாளினால் அழைக்கப்பட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 04 மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்த வேண்டியதுடன் இதன் அறிக்கையானது ஒரு வாரத்திற்குள் கல்வி அமைச்சின் விஞ்ஞானப் பணிப்பாளர் மற்றும் சுனித்திய மின் சக்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அறிக்கையின் சுருக்கம் குறித்த வலயங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

#### 4.1.4. தேசிய மட்டத்திலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

கல்விச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் விஞ்ஞானப் பணிப்பாளினால் அழைக்கப்படுவதுடன் 06 மாதத்திற்கு ஒருதடவை முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்படும்.

### 4.2. அறிக்கைகளின் உள்ளிடுகள்

#### 4.2.1. பாடசாலை சக்திவளக் கழகத்தின் கூட்ட அறிக்கையின் உள்ளடக்கம்.

- கூட்டத்தில் பங்கேற்றோரின் பெயர்ப் பட்டியல்
- வருடாந்தத் திட்டங்களுக்கமைய பாடசாலை சக்திவள கழகத்தில் தற்போது இடம் பெறும் செயற்திட்டங்களின் முன்னேற்றம்
- எதிர்கால செயற்திட்டங்களுக்கான யோசனைகள்
- பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்
- புதிய ஆக்கங்கள் தொடர்பான விபரங்கள்

#### 4.2.2. வலய முன்னேற்ற மீளாய்வுக் கூட்ட அறிக்கையின் உள்ளடக்கம்

- வலயத்தில் அமுலில் உள்ள சக்திவளக் கழகங்களின் பெயர்ப் பட்டியல்
- அங்கத்தவர்களின் எண்ணிக்கை (மாணவர்/ ஆசிரியர்)
- புதிய ஆக்கம் தொடர்பான தகவல்கள்
- குறைந்த செயற்சாதனைகள் காண்பிக்கும் பாடசாலை தொடர்பான விபரங்கள் மற்றும் அது தொடர்பிலான பிரேரிக்கப்பட்டுள்ள செயற்பாடுகள்

4.2.3. மாகாண முன்னேற்ற மீளாய்வுக் கூட்ட அறிக்கைகளின் உள்ளடக்கம்

- அவ்வவ்வ வலயங்களில் அமுலில் உள்ள சக்திவளக் கழகங்கள் தொடர்பிலான புள்ளி விபரங்கள்
- வருடாந்தத் திட்டங்களுக்கமைய மாகாண மட்டத்தில் சக்திவளக் கழகங்களின் முன்னேற்றம்.
- பிரச்சினைகள், தீர்வுகள் மற்றும் யோசனைகள்

## 05. பணிகள்

### 5.1. பின்னணி

உலக சனத்தொகை விருத்தியுடன் சக்திவளப் பயன்பாடு அதிகரித்தல், காணப்படும் உயிரிச் சுவட்டுச் சக்தி வகைகள் வரையறுக்கப்படுகின்றமையினால் எதிர்வரும் தசாப்தங்களில் எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் சவால்களுக்குத் தீர்வாக முழுமையான சமூகத்தை அறிவுறுத்தல், வீணாடிப்புக்கள் இன்றி மின்சக்திப் பயன்பாடு மற்றும் மாற்றுச்சக்தி வழங்கலை இனங்கண்டு அவற்றைப் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியமாக உள்ளது. இதனால் இப்பணிகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களை அறிவுறுத்தி அதனுடாக சக்திவளத்தைப் பயன்படுத்த வேண்டிய முறைகளை சமூக மயப்படுத்த சக்திவளக் கழகங்கள் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக பாடசாலை சக்தி வழங்கல் ஊடாக கீழ் குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

### 5.2. செயற்பாடுகள்

5.2.1. மாற்று சக்திவள மற்றும் சக்திவள பாதுகாப்பு முறைகள் சார்ந்த செயற்பாடுகள்

5.2.2. பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகத்தை அறிவுறுத்தும் முறைகளை உள்ளடக்கிய செயற்பாடுகள்

5.2.3. சக்திவள முகாமைத்துவத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் தொழில்நுட்ப ஊக்குவிப்பிற்காக உரியதான் புதிய ஆக்கங்களுக்காக மாணவர்களை ஈடுபடுத்தல்.

5.2.4. சிறந்த பாடசாலை சக்திவள முகாமைத்துவ முறையினைப் பேணுதல் (55 முறைக்கு அமைவாக).

### **5.3. சிறந்த பாடசாலை சக்திவளக் கழகங்களை தேர்ந்தெடுத்தல்.**

- 5.3.1. சிறந்த பாடசாலை சக்திவளக் கழகம் வலயம், மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும்.
- 5.3.2. சிறந்த சக்திவளக் கழகங்களை தேர்ந்தெடுக்கும் போது மேற்கூறப்பட்ட 5.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகளுக்காக புள்ளி வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் (உரிய செயற்பாடுகள் மற்றும் புள்ளி வழங்கும் முறை இணைப்பு 02 இல் குறிப்பிடப்பட்டுள்ளது).

## **06. நிதி முகாமைத்துவம்**

### **6.1. நிதி பெற்றுக் கொள்ளல்**

- 6.1.1. பாடசாலை சக்திவளக் கழகங்களுக்காக நிதி விநியோகம் சனித்திய மின்சக்தி அதிகார சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் செயற்திட்ட யோசனையினை அடிப்படையாகக் கொண்டு மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைக்கமைய செயற்படும்.
- 6.1.2. இதற்கு மேலதிகமாக பாடசாலை சக்திவளக் கழகத்தினால் அமுல்படுத்தப்பட்ட செயற்றிடங்கள் ஊடாக நிதி திரட்டி நிதியத்தைப் பலப்படுத்த முடியும்.

### **6.2. நிதி செலவிடல் மற்றும் எல்லைகள்**

சகல நிதி செலவினங்களும் அரச நிதி ஒழுங்குக்கோவை மற்றும் அரச சுற்றுறிக்கைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

### **6.3. கணக்குத் தொடர்பான தவணை வெளியீடுகள்**

- 6.3.1. ஆண்டு இறுதியில் சகல செலவினங்கள் மற்றும் கிடைப்பனவுகள் கொண்ட வருடாந்த அறிக்கை முன்னேற்ற மீளாய்வுக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 6.3.2. இதற்கு மேலதிகமாக சகல தவணை இறுதியிலும் நடைபெறும் வலயக்கூட்டத்தில் இத்தவணைக்குரிய செலவினங்கள் மற்றும் கிடைப்பனவுகள் வலயத்தின் விஞ்ஞானப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 6.3.3. சங்கத்தின் நாளாந்தச் செயற்பாடுகள் தொடர்பாக உரியவாறு கணக்குகள் பேணப்பட வேண்டும். பாடசாலையில் கணக்குப் பணிகளுக்காக கீழ் குறிப்பிடப்பட்டவாறு குழு நியமிக்கப்பட வேண்டும்.

- பாடசாலை சங்கத்தின் அங்கத்தவர்கள் 02 (குறைந்தபட்சம்)
- உரிய ஆசிரியர்கள் 01 (குறைந்த பட்சம்)
- கல்வி அமைச்சின் விஞ்ஞானக் கல்விப் பணிப்பாளினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் 01

## 7. மேற்பார்வை மற்றும் மதிப்பீடு

பாடசாலை சக்திவள மேற்பார்வை மற்றும் மதிப்பீடு விஞ்ஞான ஆலோசனை உத்தியோகத்தர்கள் மற்றும் விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவைக்கு ஏற்றவாறு சனித்திய மின்சக்தி அதிகார சபையினால் பெயரிடப்பட்ட உத்தியோகத்தர்களை இதற்காக பங்கேற்கச் செய்ய முடியும்.

## 8. பாடசாலை சக்திவளக் கழகங்களுக்கு இணைவாக அமுல்படுத்தும் வேலைத்திட்டங்கள்

பாடசாலை சக்திவள கழகங்கள் மூலம் மாணவர்கள் பெற்றுக் கொண்ட அறிவு, திறமை மற்றும் சிந்தனையினை அளவீடு செய்வதற்காக பாடசாலை சக்திவளக் கழகங்கள் ஊடாக கீழ் குறிப்பிடப்பட்ட வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவென்ன.

### 8.1. சக்திவலுத் தின வேலைத்திட்டங்கள்

எதிர்வரும் காலங்களில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய ஏற்படும் பிரதான சவாலாக சக்திவலு வளங்களின் புற்றாக்குறை தொடர்பாக தற்போதைய சமூகத்தை அறிவுறுத்துவதற்காக பாடசாலைகள் அதிசிறந்த ஊடகங்களாகும். சக்திவலு நெருக்கடி தொடர்பில் உணர்வுகள் அதிகரித்தமை மற்றும் மாற்று சக்திவள பயன்பாடுகள் தொடர்பான ஆர்வம் ஏற்பட்டுள்ளமையினால் சக்திவளத் தினம் ஒரு தினத்திற்கு மாத்திரம் வரையறுக்காது சக்திவளப் பாதுகாப்பு வாழ்க்கையின் ஓர் அம்சமாக மாற்றியமைக்கும் நோக்குடன் இவ் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவென்றது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலை சக்திவள தினமாக சகல ஆண்டுகளிலும் ஒக்டோபர் முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்த முடியும்.

## நோக்கம்

1. உயிர்ச் சுவட்டு எரிபொருள் பற்றாக்குறைகள் தொடர்பாக பாடசாலை சமூகத்தை அறிவுறுத்தல்.
  2. இதற்கமைய சக்தி வளத்தைப் பாதுகாத்தல்.
  3. சக்திவளப் பாதுகாப்பிற்காக மாற்று முறைகளைப் பயன்படுத்தல்.
  4. மாணவர்களின் ஆக்கத்திறன் இயலுமையினை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குதல்.
  5. பாடசாலையினை அடிப்படையாகக் கொண்ட சக்திவளம் தொடர்பாக சமூகத்தை அறிவுறுத்தல்.
  6. சக்திவளப் பாதுகாப்பு பிள்ளைகளின் வாழ்க்கைப் பழக்கமாக மாற்றியமைக்க வாய்ப்பளித்தல்.
  7. முடியுமான சகல சந்தர்ப்பங்களிலும் மாற்று சக்திப் பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்துதல்.
- 8.1.1. சக்திவள தினத்தையொட்டி அவ்வவ் ஆண்டுக்காக பெயரிடப்படும் தொனிப்பொருளுக்கமைய பாடசாலை மட்டத்தில், வலய மட்டத்தில், மாகாண மட்டத்தில் மற்றும் தேசிய மட்டத்தில் போட்டிகளை நடாத்தி வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் உரிய நிபந்தனைகள் இணைப்பு 03 இல் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- 8.1.2. சக்திவள தினப் போட்டிக்காக ஒரு சக்திவள கழகத்திலிருந்து குறைந்த பட்சம் 03 போட்டிகளையேனும் சமர்ப்பிக்க வேண்டும்.

## 8.2. சக்திவள நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் வேலைத்திட்டம்

சக்திவள நெருக்கடிக்களை இனங்கண்டு அதற்கு வெற்றிகரமான முகம் கொடுக்கக்கூடிய விளக்கம் கொண்டவர்களாக எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் வகையில் தொழில்நுட்பம், தொடர்பு சாதன அறிவு, பகுப்பாய்வு மற்றும் நபர்களுக்கிடையிலான தொடர்பினை ஏற்படுத்த சக்திவளத்தைப் பாதுகாப்பதற்கான உணர்வினைக் கொண்டோரை உருவாக்கும் நோக்குடன் இவ்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

- 8.2.1. சக்திவளக் கழக அங்கத்துவத்தைப் பெற்றுள்ள எந்தவொரு பாடசாலை மாணவருக்கும் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
- 8.2.2. அறிவு, தொழில்நுட்பம், பகுப்பாய்வு, தொடர்புசாதனம் மற்றும் இடைத்தொடர்பாடல் உட்பட பிரயோக பழக்க வழக்கங்கள் தொடர்பில் தேர்ச்சி இப்போட்டியின் பேர்து மதீப்பீடிற்குக் கு

உட்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு போட்டிக்குரிய நிபந்தனைகள் இணைப்பு 04 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

## **9. போட்டியினை நடாத்துவதற்கான பொதுவான ஆலோசனைகள்**

- 9.1. சக்திவளத் தினப் போட்டி மற்றும் சக்திவள நடசத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் வயதெல்லை 03 பிரிவுகளின் கீழ் நடாத்தப்பட வேண்டும்.
- 6 - 9 தரம் வரை
  - 10 - 11 தரம் வரை
  - 12 - 13 தரம் வரை
- 9.2. போட்டி நடாத்தும் போது நடுவர் சபையின் உள்ளீடு கீழ் குறிப்பிடப்பட்டவாறு அமைய வேண்டும்.

மட்டம்	நடுவர் சபை உள்ளீடு
பாடசாலை மட்டம்	அதிபர் - அபிவிருத்தி/ இணைப்பாட விதானம், சக்திவள கழகத்திற்கு பொறுப்பான ஆசிரியர், ஏனைய தகைமை கொண்ட ஆசிரியர்கள்
வலய மட்டம்	உதவிக்/பிரதி கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்), பொருத்தமான உதவிக்/பிரதி கல்விப் பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்
மாகாண மட்டம்	மாகாண பாடத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர், உறிய மாகாணங்களில் இலங்கை மின்சார சபை, சுற்றாடல் அதிகார சபை, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர், சுனித்திய மின்சக்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களது உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அலுவலகத்தின் சூழல் உத்தியோகத்தர் ஒருவர்
தேசிய மட்டம்	கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், சுனித்திய மின்சார அதிகார சபைக்குரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் உத்தியோகத்தர்கள், இலங்கை மின்சார சபை அல்லது மத்திய சுற்றால் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுனித்திய சக்திவள அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், இதன் உள்ளீடு தொடர்பான இறுதித் தீர்மானம் சுனித்திய சக்திவள அதிகார சபை மற்றும் கல்வி அமைச்சின் தேவைக்கு ஏற்றவாறு தீர்மானிக்கப்படவுள்ளது.

9.3. சக்திவள தினப் போட்டி மற்றும் சக்திவள நடசத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக பாடசாலை, வலய, மாகாண மற்றும் தேசிய மட்டத்தின் போட்டிகளை நடாத்தல் கீழ் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொடர் இலக்கம்	போட்டி மட்டம்	கால எல்லை
01	பாடசாலை மட்டத்திலான போட்டி	ஏப்ரல் மாதம் 30 க்கு முன்னர்
02	வலய மட்டப் போட்டி	ஐஞ் மாதம் இறுதிக்கு முன்னர்
03	மாகாண மட்டப் போட்டி	ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு முன்னர்
04	தேசிய மட்டப் போட்டி	ஒக்டோபர் மாதம் முதல் இரு வாரத்திற்குள்

9.3.1. சக்திவள தினப் போட்டியினை நடாத்தும் போது அறிவுக்களாஞ்சியம், விவாதம் மற்றும் வீதி நாடகப் போட்டிகளுக்காக பாடசாலை மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை செல்லும் போது அவ்வெவ்வ மட்டங்களில் முதல் இடத்தைப் பெற்றுக் கொள்ளும் குழுவிற்கு மாத்திரம் சந்தர்ப்பம் கிடைக்கும். ஏனைய போட்டிகளில் 1வது, 2வது மற்றும் 3வது இடங்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

9.3.2. சக்திவள தினப் போட்டியினை நடாத்தும் போது ஓவ்வொரு வயதெல்லைக்கமைய பாடசாலை, வலய மற்றும் மாகாண மட்டத்தில் 1,2 மற்றும் 3 ஆம் இடங்களைப் பெற்றுக் கொள்ளும் வெற்றியாளர்களுக்காக அவ்வெவ்வ மட்டங்களில் சான்றிதழ்கள் உரித்தாகும். தேசிய மட்டத்தின் 1,2 மற்றும் 3 ஆம் இடங்களுக்காக பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

9.4. சக்திவள நடசத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் போது சக்திவள தினத்திற்கு இணைவாக பாடசாலை வலய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றியாளர்கள் ஒருவர் வீதம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

9.4.1. அவ்வெவ்வ வயதெல்லைகளின் கீழ் தேசிய மட்டத்திற்கு தேர்ந்தெடுக்கும் 09 மாகாண வெற்றியாளர்களுக்காக விசேட போட்டிச் சுற்றுக்கள் நடாத்தப்படுவதுடன் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகள்

கல்வி அமைச்சு மற்றும் சனித்திய மின்சார அதிகார சபையுடன் இணைந்து தீர்மானிக்கப்படும்.

9.4.2. தேசிய மட்டத்திலான போட்டிகளின் போது நடவர் சபை திருப்பியடையாத பட்சத்தில் அவ்வுண்டுக்காக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். வயதெல்லைக்கமைய அவ்வவ் மட்டங்களில் ஒரு வெற்றியாளருக்கு மாத்திரம் சந்தர்ப்பம் கிடைக்கும்.

9.5. அதிசிறந்த சக்திவளக் கழகங்களை தேர்ந்தெடுக்கும் போது வலய மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை செல்லும் போது அவ்வவ் மட்டங்களில் 1, 2 மற்றும் 3 வது இடத்தைப் பெற்றுக் கொள்ளும் கழகங்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பம் கிடைக்கும்.

9.5.1. அதிசிறந்த சக்திவள கழகங்களை தேர்ந்தெடுப்பதற்காக வலய, மாகாண மற்றும் தேசிய மட்டத்திலான மதிப்பீடுகள் கீழ் குறிப்பிடப்பட்டவாறான கால எல்லைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொடர் இலக்கம்	போட்டி மட்டம்	கால எல்லை
01	வலய மட்டப் போட்டி	செப்ரெம்பர் மாதம் முதல் வாரம்
02	மாகாண மட்டப் போட்டி	செப்ரெம்பர் மாதம் இறுதி வாரம்
03	தேசிய மட்டப் போட்டி	ஒக்டோபர் மாதம் முதல் இரு வாரங்களுக்குள்

**10.** சக்திவளக் கழக வேலைத்திட்டங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகளை வலுவூட்டுவதற்காக அதிசிறந்த சக்திவளக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வலய விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களைத் தோந்தெடுத்தல் வருடாந்தம் இடம்பெறும். இதன் போது சக்தி வளத்திற்கு பொறுப்பான ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், வலய விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தறைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் மாகாண மட்டத்திலான நடவர் சபையினால் மேற்கொள்ளப்பட்டு தேசிய மட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதிசிறந்த மாகாண விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் தெரிவு தேசிய மட்டத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படும்.

10.1. சிறந்த சக்திவளக் கழகங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள் ஆசிரிய ஆலோசகர், வலய விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் மற்றும் மாகாண விஞ்ஞானப் பாடத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர் தெரிவு மேற்கூறப்பட்ட 9.5.1. இல் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

## 11. நிதியம்

அதி சிறந்த சக்திவளக் கழகங்களைத் தேர்ந்தெடுத்தல், சக்திவள தின வேலைத்திட்டம் மற்றும் சக்திவள நடசத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைத்திட்டத்திற்காக தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணை இலங்கை சுனித்திய மின்சார அதிகார சபையினால் வழங்கப்படும்.

**உபாலி மாற்சின்க**  
செயலாளர்  
கல்வி அமைச்சர்

**இணைப்பு 01**

கீழ் குறிப்பிடப்பட்ட விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து பணிப்பாளர் நாயகம், இலங்கை சனித்திய மின்சக்தி அதிகார சபை, 3G-17, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம், கொழும்பு 07 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

**பாடசாலை சக்திவள கழகங்களைப் பதிவு செய்தல்**

பதிவு இலக்கம் : 

--	--	--	--

  
(அலுவலகப் பயணபாட்டிற்காக மாத்திரம்)

**பொதுவான தகவல்கள்**

1. பாடசாலை சக்திவள கழகத்தின் பெயர் : .....
2. பா.ச.க அங்கத்தவர்களின் எண்ணிக்கை : பெண் ....., ஆண் ....., மொத்தம் .....
3. பாடசாலையின் பெயர் : .....
4. அதிபரின் பெயர் : .....
5. பாடசாலை முகவரி : .....
  
  
  
6. தொலைபேசி இலக்கம் : .....
7. பெக்ஸ் இலக்கம் : .....
8. மின்னஞ்சல் முகவரி
  - (i) பாடசாலை : .....
  - (ii) பா.ச.க : .....
9. இணையத்தளம் (இருப்பின்) : .....
10. கல்வி வலயம் : .....
11. மாவட்ட செயலக அலுவலகம் : .....

12. மாவட்டம் : .....
13. மாகாணம் : .....
14. தொடர்புபடுத்த வேண்டிய உத்தியோகத்தர்களின் தகவல்கள் (பாடசாலை ச. கழகத்திற்கு பொறுப்பான விஞ்ஞான ஆசிரியரின்)
- (i) பெயர் : .....
- (ii) முகவரி (அலுவலகம்) : .....
- .....
- .....
- .....
- (iii) தொலைபேசி/ பெக்ஸ் : .....
- (அலுவலகம்)
- (iv) தொலைபேசி (சொந்த) : .....
- (v) மின்னஞ்சல் முகவரி : .....

திகதி

அதிபரின் ஒப்பம் மற்றும்  
பதவி முத்திரை

## சக்திவள கழகச் செயற்பாடுகள்

	செயற்பாடுகள்	உயர்ந்த-ப்பட புள்ளிகளின் அளவு
01.	மாற்று சக்திவள மற்றும் சக்தி பாதுகாப்பு முறைகள் சார்ந்த செயற்பாடுகள்	
1.1	நீர் மின்சாரம், உயிரியல் வாயு உற்பத்தி, குரிய அனல் மின் உற்பத்தி மூலம் பொருட்களை உலர்த்தல் மற்றும் ஏணைய மாற்று சக்தி வளம் தொடர்பில் மாதிரிகளை உருவாக்கி மாணவர் சமூகத்தை அறிவுறுத்தல் அவற்றை சமகாலப்படுத்திப் பாடசாலைகளில் அமுல்படுத்தல்	100
1.2	மாற்று சக்திவள முறைகளைப் பாடசாலையைச் சூழவுள்ள பிரதேசங்களில் வீட்டு மட்டத்தில் பயன்படுத்துவதற்கான இயலுமைகள் மற்றும் இதற்காக பயன்படுத்தக்கூடிய இயலுமை தொடர்பான ஆய்வுகளை ஏற்படுத்தல். இனங்காணப்பட்ட வகைகள் குயதொழில் வாய்ப்புக்களுக்காக பயன்படுத்துவதற்குப் பொருத்தமான செயற்திட்டங்களை வகுத்தல் (உயிரியல் வாயு அலகு, மற்றும் இதனுடாக சேதனப் பசனை உற்பத்தி)	100
1.3	குரிய அனல் மின் உலை, பிரயோகமாகப் பாடசாலையில் பயன்படுத்தல்	100
1.4	<p>வீட்டு மின் பயன்பாட்டினைக் குறைக்கும் செயற்திட்டம் சகல அங்கத்தவர்களும் தமது வீடுகளில் மின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக செயற்படல்.</p> <ul style="list-style-type: none"> <li>□ சகல அங்கத்தவர்களும் பாடசாலை மின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்தல்.</li> <li>□ சகல அங்கத்தவர்களும் பாடசாலையில் உள்ள அங்கத்தவர்கள் அல்லாத 10 மாணவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட குழுவிற்காக மின் பயன்பாட்டினைக் குறைக்க ஆலோசனை வழங்கல் மற்றும் அறிவுறுத்தல்</li> <li>□ மின் உபகரணங்களைப் பயன்படுத்தும்போது மின் சக்திவளத்தினை விளைத்திற்குடன் பயன்படுத்துதல் தொடர்பாக அறிவுறுத்தல் மற்றும் அங்கத்தவர்களினால் அதனைப் பிரயோக ரீதியில் பயன்படுத்தல்.</li> </ul>	100

	செயற்பாடுகள்	உயர்ந்த-பட்ச புள்ளிகளின் அளவு
1.5	மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட LED மின்குழியில் அலை உணர்வுகளைப் பயன்படுத்தி பாடசாலை மற்றும் இல்லங்களில் மின் பயன்பாட்டை குறைக்கும் செயற்திட்டத்தை அமுல்படுத்தல்.	100
02.	பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகத்தை அறிவுறுத்தும் முறைகள் கொண்ட செயற்பாடுகள்	
2.1	பத்திரிகை, சஞ்சிகை, இணையத்தளம் உட்பட பல்வேறுபட்ட மூலங்கள் மூலம் பெற்றுக் கொள்ளும் சக்தி வளம் அதனுடன் தொடர்புட்ட தகவல்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், காட்டுங்கள் போன்றவற்றின் ஊடாக களப்புத்தகங்களைத் தயாரித்தலும் இக்களப்புத்தகங்களைப் பாடசாலையின் சகல மாணவர்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தல் மற்றும் மாணவர்களினால் அது பயன்படுத்தப்படுகின்றதாக உறுதிப்படுத்துவதற்குப் பொருத்தமான செயற்பாடுகளை பின்பற்றுதல்.	100
2.2	சக்திவள கழகங்களுக்காக புலோக் வலையமைப்பினை உருவாக்குதல் மற்றும் சக்திவளக் கழகங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுடாக அவற்றை சமகாலப்படுத்தல். ஏனைய பாடசாலை ஊடான தொடர்புகளை இணையத்தளம் ஊடாக பேணுதல்.	100
2.3	குறுகிய ஒளிப்பதிவு உபகரணங்கள் மற்றும் இலவச மென்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சக்திவள கழகச் செயற்பாடுகள்/ நாடகம்/ பாடல்/ ஏனைய ஆக்கங்கள் YouTube போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தல்.	100
2.4	சக்திவள தினம் மற்றும் சக்திவள நட்சத்திர தேசிய வேலைத்திட்டங்களுக்காக மாணவர்களை தயார்ப்படுத்தல் மற்றும் சமர்ப்பித்தல்	100

	செயற்பாடுகள்	உயர்ந்த-பட்ச புள்ளிகளின் அளவு
03.	சக்திவள முகாமைத்துவதத்திற்கு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள தொழில்நுட்ப ஊக்குவிப்பிழகாக உரியதான புதிய ஆக்கங்களுக்காக மாணவர்களை ஈடுபடுத்தல்.	
3.1	விசேடமாக சக்திவள முகாமைத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள தொழில்நுட்ப விருத்திக்கு உரியதான ஆக்கங்கள் மற்றும் சக்திவள விடயத்திற்குரிய ஏணைய ஆக்கங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.	100
04.	அதிசிறந்த பாடசாலை சக்திவள முகாமைத்துவ தொகுதியினைப் பேணல்	
4.1	மின் தொகுதியினைச் சமகாலப்படுத்தல் மற்றும் பராமரித்துப் பேணுதல், மின்கட்டணத்தைக் குறைத்தல், மாற்றுச் சக்திவளப் பாவனை மற்றும் உபகரணங்களை உற்பத்தித் திறனுடன் மற்றும் வினைத்திறனுடன் பயன்படுத்தல்.	250
	மொத்தப் புள்ளிகள்	1250

**இணைப்பு 03****சக்திவள தின போட்டி**

நடைபெறும் போட்டிகள் (சக்திவளத் தொணிப்பொருளுக்குரியதான்)

1. டிஜிட்டல் சுவரொட்டிப் போட்டி
2. குறு விழியோ திரைப்படப் போட்டி
3. அறிவுக் களுஞ்சியப் போட்டி, விவாதப் போட்டி
4. கண்காட்சி மற்றும் புத்தாக்கம்
5. நாடகம்/ வீதி நாடகப் போட்டித் தொடர்
6. செயற்திட்டம் மற்றும் குறுகிய கால ஆராய்ச்சி (Mini Research)

மேற்கூறப்பட்ட போட்டிகளில் குறைந்தபட்சம் 03 போட்டிகளிலேனும் ஒரு பாடசாலை கலந்து கொள்ள வேண்டும்.

**01. டிஜிட்டல் சுவரொட்டிப் போட்டி**

- **நோக்கம்**

சக்தி வளம் தொடர்பான எண்ணக்கருவினை இலகுவான நடைமுறையில் சமர்ப்பித்தல்

- **போட்டி நிபந்தனைகள்**

1. டிஜிட்டல் சுவரொட்டி கீழ் குறிப்பிடப்பட்ட பண்புகளுக்கமைய தயாரிக்கப்பட வேண்டும்.
  - (வகைகள்) Resolution - 300 (Dots per Inch)
  - (வர்ணம்) Colour - CMYK (04 Colour)
  - (மாதிரி) Format - Original file with pdf or Tiff File
  - (அளவு) Size - 171.5" \* 211.5"
2. ஆக்கம் தமது சொந்த ஆக்கமாக சக்திவளக் கழகத்திற்குப் பொறுப்பான ஆசிரியரினால் உறுதிப்படுத்த வேண்டும்.
3. ஒரு மாணவருக்கு ஒரு ஆக்கத்தை விட கூடுதலான ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்.

### • புள்ளி வழங்கும் நியதிகள்

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	சுவரோட்டி வர்ணக் கலவை	10
02	சமர்ப்பிக்கப்படும் தொனிப்பொருள் வலுவானதாக காணப்படல்	10
03	ஆக்கத்திற்ன்	10
04	முழுமையாக பூர்த்தி அடைந்திருத்தல்.	10
மொத்தப் புள்ளி		40

## 02. குறு ஒளிநாடா திரைப்பட போட்டி (Short Films)

### • போட்டி நிபந்தனைகள்

- கமரா போன் அல்லது டிஜிட்டல் கமரா பயன்படுத்த முடியும்.
- பொதுவாக ஒளிநாடா பிளோயர் செயற்படுத்தக்கூடியதாக DVD Format அலகாக சமர்ப்பிக்க வேண்டும். (திரைப்படக் காலம் 03 நிமிடங்கள்)
- ஆக்கம் தமது சொந்த ஆக்கமாக சக்திவள கழகத்திற்குப் பொறுப்பான ஆசிரியரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பு - உரிய ஆக்கத்தின் போது எந்தவொரு நபருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு ஆக்கங்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

### • புள்ளி வழங்கும் நியதிகள்

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	ஆக்கத்திற்ன்	10
02	எண்ணக்கருவினது பொருத்தப்பாடு (உரியதாக)	10
03	பார்வையாளருக்கு உணர்வை ஊட்டக்கூடியவாறு	10
04	முழுமையான நிறைவு	10
மொத்தப் புள்ளி		40

### **03. அறிவுக் களஞ்சியப் போட்டி மற்றும் விவாதப் பேட்டி அறிவுக் களஞ்சியப் போட்டி**

குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை -

05 நிரந்தர உறுப்பினர்கள் - 01 மேலதிக அங்கத்தவர்,  
03 போட்டிச் சுற்றுக்களைக் கொண்டதாகும்

1. முதலாவது சுற்று - வரலாற்றில் இடம் பெற்ற புத்தாக்கங்கள் சார்ந்த வினாக் கொத்துச் சுற்று
2. இரண்டாம் சுற்று - புகைப்படம் சார்ந்த இனங்காணல்கள்
3. மூன்றாவது சுற்று - விளக்கமான வினாக் கொத்துச் சுற்று

- புள்ளியிடல்**

பதில் - முதல் முயற்சி- 05 புள்ளி

இரண்டாவது முயற்சி- அதே அணியின் வேறு உறுப்பினர் - 03 புள்ளி

மூன்றாவது முயற்சி- எதிரணியன் அங்கத்தவர் - 01 புள்ளி

- விவதாப் போட்டி**

குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை - 05 நிரந்தர அங்கத்தவர்கள், ஒரு மேலதிக உறுப்பினர்,

தலைவி/ தலைவருக்கு - இரண்டு சந்தர்ப்பங்கள்  
அங்கத்தவர் - ஒரு சந்தப்பம்

- கால வேகாள**

முதலாவது சந்தர்ப்பத்தில் தலைவி/ தலைவருக்கு - 04 நிமிடங்கள்  
அங்கத்தவருக்கு/ இரண்டாவது சந்தர்ப்பத்தில் தலைவி/  
தலைவருக்கு - 02 நிமிடங்கள்

- புள்ளியிடல்**

தலைவர்/ தலைவி - 10 புள்ளிகள்

அங்கத்தவர் - 05 புள்ளிகள்

- புள்ளி வழங்கும் முறை**

01. தலைப்பிற்குரியதாக இருத்தல்
02. விடயங்களுக்குத் தர்க்க ரீதியாக விவாதித்தல்
03. விடயங்களின் ஒழுங்கமைப்புச் செயற்பாடுகள்

04. உள்ளடக்கம்

05. எதிரணியின் வாதத்தை முறியடிக்கும் ஆற்றல்

## 04. கண்காட்சி/ புதிய ஆக்கம்

### கண்காட்சி

#### போட்டி நிபந்தனைகள்

1. இப்போட்டிக்காக குழுவாகவும் தனியாகவும் பங்கேற்க முடியும்.
2. இப்போட்டிக்காக கீழ் குறிப்பிடப்பட்ட நியதிகள் பயன்படுத்தப்படும்.

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	சக்தி வளத்திற்குரிய ஆக்கமாக இருத்தல்	05
02	சக்தி வளத்திற்குரிய விஞ்ஞான ரீதியிலான பொறிமுறையொன்று சரியான முறையில் சித்தரித்துக் காட்டப்படல்	03
03	நிறைவு	04
04	குழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தல்	03
05	தெளிவான சமர்ப்பிப்புக்கள்	10
மொத்தப் புள்ளி		25

மேற்கூறப்பட்ட நியதிகளுக்கமைய புள்ளி வழங்கும் முறை பாடசாலை மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திற்கு உரியதாகும்.

### புத்தாக்கம்

1. இப்போட்டிக்காக குழுவாகவும் தனியாகவும் பங்கேற்க முடியும்.
2. இப்போட்டிக்காக கீழ் குறிப்பிடப்பட்ட நியதிகள் பயன்படுத்தப்படும்.

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	தமது சொந்த ஆக்கமாக இருத்தல்	02
02	சக்தி வளம் தொடர்பான எண்ணக்கருவாக காணப்படல்	02

03	குழலுக்கு உகந்த இலாபகரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தியிருத்தல்	02
04	அமுல்படுத்தக்கூடிய மட்டத்தில் காணப்படல்	02
05	போட்டிகளில் வெற்றியிட்டல் (சர்வதேச மட்டம்)	07
06	பேட்டன்ட் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்	10
07	தமது பிரதேசத்தின் மக்களின் வாழ்விற்கு அமுத்தங்களை ஏற்படுத்தும் சக்திவளம்/ குழல் நெருக்கடிக்களை தீர்ப்பதற்காக முயற்சி எடுக்கப்பட்டிருத்தல்	10
மொத்தப்புள்ளி		35

மேற்கூறப்பட்ட நியதிகள் பாடசாலை மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திற்கு உரியதாகும்.

## 05. வீதி நாடகம்

### • போட்டி நிபந்தனைகள்

- உயர்ந்தப்பட்ச அங்கத்தவர்கள் எண்ணிக்கை 10 மற்றும் சங்கீத உதவிக்கு 03 பேர்
- நாடகக் காலம் 10 நிமிடங்கள்
- நாடகத்திற்குரிய ஆடைகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- நாடகத்தைத் தயாரிக்கும் போது உண்மையான நபர்களின் பெயர் அல்லது உண்மையான நிலைமைகள் சமர்ப்பிக்கப்படக் கூடாது।

### • புள்ளி வழங்கும் நியதிகள்

தொடர் இலக்கம்	நியதிகள்		புள்ளி
01	தொனிப் பொருளுக்குரியதாக		10
02	சமர்ப்பிப்பு	ஒப்பனைக் கலை	10
		திரைவசனம்	10
		நடனம்/ அபிநியம்	10
		வெளிப்பாடு	10
		புத்தாக்கமாக இருத்தல்	10

03	விஞ்ஞான ரீதியிலான அழப்படைக் கருத்துக்களுக்கு அமைவானதாக இருத்தல்	10	
		பிரயோக ரீதியில் பயன்படுத்தக்கூடிய விடயங்களை கலந்துரையாடப்படல்	10
04	சமூகத்துடனான தொடர்பாடல்	தொடர்பாடப்படும் தகவலின் முக்கியத்துவம்	05
		எதிர்கால சாத்தியப்பாடுகள்/ ஆற்றல்	05
05	முழுமையான வெற்றிக்காக		10
மொத்தப்புள்ளி		100	

## 06. செயற்திட்டம்/ ஆராய்ச்சி/ஆய்வு

### • போட்டித் தொடரின் நோக்கம்

1. ஆராய்ச்சி முறை சார்ந்த கலையினைப் பாடசாலை முறைமைக்கு அறிமுகப்படுத்தல்
2. மின்சக்தி பாதுகாப்பு தொடர்பான மனப்பாங்கினை ஏற்படுத்தல்
3. ஆராய்ச்சிச் செயற்திட்டம் மூலம் மாற்று சக்தி வளம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளல்
4. சக்திவளம் மற்றும் அதனுடன் இணைந்த புத்தாக்கங்களில் மாணவர்களை ஈடுபடுத்தல்
5. பாடசாலையை அடிப்படையாகக் கொண்டு சக்திவள முகாமைத்துவம் தொடர்பாக சமூகத்தினை அறிவுறுத்தல்
6. சக்திவள இழப்பீடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் செயற்பாடுகளின் போது வினைத்திற்களை விருத்தி செய்யக்கூடிய விதம் தொடர்பாக விளக்கம் ஏற்படுத்தல்

## ஆராய்ச்சி

### • போட்டி நிபந்தனைகள்

- தனிப்பட்ட ஆராய்ச்சியாக இருக்க வேண்டும்.
- தொனிப்பொருளுக்குரியதான் தலைப்பினை தேர்ந்தெடுத்து அதனை சக்திவள கழகத்திற்கு சமர்ப்பித்து அதன் மூலம் அங்கீராம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
- ஆராய்ச்சிகள் இடம்பெறும் வேளையில் சக்திவள கழகத்தின் மூலம் அது மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
- சிறிய ஆராய்ச்சி அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் (Power point Presentation ஒன்றுடன்).
- பாடசாலை சக்திவள தினத்திற்கு 03 வாரங்களுக்கு முன்னர் அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட வேண்டும்.

நடவடிக்கை சபை (ஆராய்ச்சி தொடர்பான விசேட பயிற்சி பெற்ற பட்டப்பிள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும்)

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	சக்திவளத்திற்குரிய பிரச்சினை ஒன்றினை இனங்காணல்	05
02	ஆராய்ச்சி அறிக்கைகள் விஞ்ஞான முறைக்கு அமைவாக இருத்தல்	10
03	ஆராய்ச்சி அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருத்தல்	15
04	ஆராய்ச்சி அறிக்கை தெளிவாக தொடர்பாடப்பட்டிருத்தல்	20
மொத்தப் புள்ளிகள்		50

### செயற்திட்டம்

தனிப்பட்ட அல்லது குழு செயற்திட்டமாக இருக்க வேண்டும். குழுச் செயற்திட்டத்தில் இருக்க வேண்டிய உயர்ந்த பட்ச அங்கத்தவர் எண்ணிக்கை 10 ஆக இருக்க வேண்டியதுடன் குறைந்த பட்சம் 05 ஆகும்.

1. தொனிப்பெர்நுஞ்குரிய எந்தவொரு தலைப்பினையும் தேர்ந்தெடுக்க முடியும்.
2. சக்திவளக் கழகத்தின் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுடன் அவர்களின் வழிகாட்டல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. புத்தாக்கப் படைப்பொன்று உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. அறிக்கை மற்றும் Power point Presentation ஒரு குழுவின் சகலரினதும் பங்கேற்புடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	பிரச்சினை இனங்காணுதல்	15
02	கருதுகோள்களை கட்டியெழுப்பதல்	15
03	தகவல்களை சேகரித்தல்	10
04	தகவல்களை பகுப்பாய்விற்கு உட்படுத்தல்	10
05	விளக்கம்	10
06	முடிவுகளை எட்டுதல்	20
07	சமர்ப்பிப்பு	10
08	அறிக்கைப்படுத்தல்	10
மொத்தப் புள்ளிகள்		100

## ஆய்வு

### • போட்டி நிபந்தனைகள்

1. நோக்கங்களுக்குரியதாக பாடசாலையில் அல்லது அதற்கு புறம்பான ஆய்வுப் பிரச்சினை ஒன்றாக இருத்தல் வேண்டும்
2. சக்திவளக் கழகத்தின் பரிந்துரை மற்றும் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
3. குழுவில் மாணவர்கள் எண்ணிக்கை 5 இற்கும் 10 இற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
4. பிரச்சினைக்குரியதான தீர்வுகள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
5. ஒரு மாத காலத்திற்குள் ஆய்வுகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
6. சமர்ப்பிப்புக்கள் உயந்தப்தசம் 10 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

செயற்திட்ட ஆராய்ச்சி/ ஆய்வு மதிப்பீடுகளுக்காக கீழ் குறிப்பிடப்பட்ட நியதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர் இலக்கம்	நியதிகள்	புள்ளி
01	பிரச்சினைகள் நோக்கத்துக்குரியதாக இருத்தல் மற்றும் உற்பத்தித்திறன் மிக்கதாகக் காணப்படல்	20
02	முறைகள்	10
03	தகவல்களைச் சேகரித்தல்	20
04	தகவல் பகுப்பாய்வு	10
05	சமர்ப்பிப்பு	10
06	பிரச்சினைக்குரியதாக காரணங்களை இனங்காணல்	10
07	தீர்வுகள் மற்றும் யோசனைகளைச் சமர்ப்பித்தல்	20
மொத்தப் புள்ளிகள்		100

1. பாடசாலை மட்டத்தில் பங்கேற்ற சகலருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்
2. வலய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கப்படும்
3. தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புதக்கங்கள் வழங்கப்படும்
4. முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களுக்குள் தெரிவுசெய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு மாத்திரம் தேசிய சக்திவள கருத்தரங்கினில் அவற்றை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்குதல்

### தேசிய மட்டத்தில் சக்திவள தினத்தை நடாத்துதல்

1. தேசிய மட்டத்தில் சகல போட்டி நிகழ்ச்சிகளுக்காகவும் இறுதி வெற்றியாளர்களின் ஆக்கங்களை வெளியிடல்
2. மாகாண மட்டத்தில் சிறந்த புத்தாக்கங்கள் மற்றும் கண்காட்சிகளை நடாத்துதல்
3. விஞ்ஞான முறைக்கமைய மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிடலும் அதற்குரிய சிறு புத்தகங்களை வெளியிடலும்

4. பாடசாலை சக்திவள கருத்தறங்கை நடாத்துதல் (School Energy Symposium)
5. ஆண்டுக்குரிய தொனிப்பொருளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விரிவுரைத் தொடர்கள் (Experts Seminars) மேற்கொள்ளப்படல்
6. தொனிப்பொருளுக்குரியதாக உருவாக்கப்பட்ட சிறந்த 03 வீதி நாடகங்களை பொது மக்களுக்காக காட்சிப்படுத்தல்
7. தேசிய மட்டத்தில் வெற்றி ஈடுபய மாணவர்கள் மற்றும் சக்திவளக் கழகங்களுக்காக பரிசில்கள் உட்பட சான்றிதழ்களை வழங்குதல்.
8. ஏனைய நிறுவனங்களினால் சக்திவளப் பாதுகாப்பிற்குரியதாக ஆண்டுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட புதிய அறிவினை மாணவர்களுக்கு வழங்கக் கூடியவாறு கண்காட்சிக் கூடங்களை நடாத்துதல்.

## கிணப்பு 04

### சக்திவள நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உரிய போட்டிகள் மற்றும் நியதிகள்

1. அறிவு தொடர்பிலான தேர்ச்சியினை பரிசோதித்தல்
- வீடுகள், பாடசாலை, சமூகத்தை அறிவுறுத்தும் வேலைத்திட்டங்களை நடாத்துதல்.
  - வலய மட்டத்தில் மேற்கொள்ளல்
    - 01 புள்ளி வீதம் உயர்ந்த பட்சம் 03 புள்ளி
    - மாகாண மட்டத்தில் மேற்கொள்ளல்
      - 02 புள்ளி வீதம் உயர்ந்த பட்சம் 06 புள்ளி
      - தேசிய மட்டத்தில் மேற்கொள்ளல்
        - 03 புள்ளி வீதம் உயர்ந்த பட்சம் 09 புள்ளி
  - சக்திவளப் பாதுகாப்பிற்குரியதாக தொலைக்காட்சி வேலைத்திட்டங்களில் பங்கேற்றல்
    - ஒரு வேலைத்திட்டத்திற்கு 04 புள்ளிகள் வீதம் உயர்ந்த பட்சம் 12 புள்ளிகள்
  - சக்திவளப் பாதுகாப்பிற்குரிய கட்டுரைகளைப் பிரசரித்தல்
    - தேசிய மட்டத்தில் ஒரு கட்டுரைக்கு 03 புள்ளிகள் வீதம் உயர்ந்த பட்சம் 09
    - மாகாண மட்டத்தில் ஒரு கட்டுரைக்கு 02 புள்ளிகள் வீதம் உயர்ந்த பட்சம் 06
    - வலய மட்டத்தில் ஒரு கட்டுரைக்கு 01 புள்ளிகள் வீதம் உயர்ந்த பட்சம் 03
  - அறிவுக் களஞ்சீயக் குழுப் போட்டிகள் மற்றும் விவாதப் போட்டிகளில் பங்கேற்றல்.

ஒரு மாணவருக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய புள்ளிகள்	வலய மட்டம்	மாகாண மட்டம்	தேசிய மட்டம்
1. ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்ட குழுவை பிரதிநிதித்துவப்படுத்தல்	5	7	10

ஒரு மாணவருக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய புள்ளிகள்	வலய மட்டம்	மாகாண மட்டம்	தேசிய மட்டம்
2. ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்ட குழுவை பிரதிநிதித்துவம்படுத்தல்	3	5	7
3. ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்ட குழுவை பிரதிநிதித்துவம்படுத்தல்	1	3	5

குறிப்பு : எவ்ரேனும் ஒரு மாணவர் உயர்ந்த பட்சம் பெற்றுக் கொண்ட புள்ளி மாத்திரம் கருத்தில் கொள்ளப்படும்.

## 2. தொழில்நுட்பம் தொடர்பான தேர்ச்சியினைப் பரிசோதனை செய்தல்

- மாதிரிப்பாடுவங்களை உருவாக்குதல் மற்றும் காட்சிப்படுத்தல் (உயர்ந்த பட்சம் 02 ஆக்கங்கள் மாத்திரம்)
- புத்தாக்கம் (உயர்ந்த பட்சம் 02 ஆக்கங்கள் மாத்திரம்)

ஒரு மாணவருக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய புள்ளிகள்	வலய மட்டம்	மாகாண மட்டம்	தேசிய மட்டம்
1 ஆம் இடம்	5	7	10
2 ஆம் இடம்	3	5	7
3 ஆம் இடம்	1	3	5

குறிப்பு : எவ்ரேனும் ஒரு மாணவர் உயர்ந்தபட்ச மட்டத்தில் பெற்றுக் கொண்ட புள்ளி மாத்திரம் கருத்தில் கொள்ளப்படும்.

## 3. பகுப்பாய்வு தொடர்பிலான தேர்ச்சியினைப் பரிசோதித்தல்.

### • செயற்திட்டம்

- குறைந்தபட்சம் 03 மாதங்களில் பூர்த்தி செய்யக்கூடிய தனிப்பட்ட செயற்திட்டம் (05 புள்ளிகள்)
- சக்திவளம் தொடர்பான எண்ணக்கரு இருத்தல் வேண்டும் (05 புள்ளிகள்)
- புள்ளி விபரங்களைச் சேகரித்தல் (05 புள்ளிகள்)
- புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு (05 புள்ளிகள்)

- அதன் ஊடாக பிரச்சினைகளுக்கான தீவு யோசனைகள் (10 புள்ளிகள்)
- செயற்திட்ட அறிக்கை (20 புள்ளிகள்)
  
- **ஆராய்ச்சி**

  - சக்தி வளத்திற்குரிய பிரச்சினை ஒன்றினை இனங்காணுதல். (05 புள்ளிகள்)
  - ஆராய்ச்சி அறிக்கைகள் விஞ்ஞான முறைக்கு அமைவாக இருத்தல். (10 புள்ளிகள்)
  - ஆராய்ச்சி அறிக்கையாகச் சமர்ப்பிதல்.  
தேசிய மட்டம் (10 புள்ளிகள்)  
சாவதேச மட்டம் (15 புள்ளிகள்)
  - ஆராய்ச்சி அறிக்கை தெளிவாக தொடர்பாடப்பட்டிருத்தல் (20 புள்ளிகள்)

#### **4. தொடர்பாடல் தொடர்பான தேர்ச்சியினைப் பரிசோதனை செய்தல்**

- பொருத்தப்பாடு (சக்திவளம் தொடர்பாக)
- உள்ளடக்கம்
- பண்புசார் தரம்
- ஆக்கத்திறன்
- சமூக அழுத்தம் மற்றும் ஈடுபாடு/ பார்வையாளர் பங்கேற்பு/ பார்வையாளர் மதிப்பீடு
- அத்துடன் இடைத்தொடர்பாடல் தேர்ச்சிகள் பல்வேறு சந்தர்ப்பங்களுக்குரியவாறு செய்யப்படல் (உ+ம்: செயற்திட்டத்தின் போதாயின் வகிக்கும் தலைமைத்துவம், மேடை வெளிப்பாட்டு நிகழ்வுகளில் அவையினருக்கு முகம் கொடுத்து தம்மை வெளிப்படுத்தும் விதம்)

வெளியீட்டு ஊடகம்	உயர்ந்த பட்ச புள்ளி	பாடசாலை	வலயம்	மாகாணம்	தேசிய	சர்வதேச
நாடகம்	10	5	6	7	8	10
சுவரொட்டி மற்றும் காட்டுன்	10	2	4	6	8	10
வீடுயோ	10	5	6	7	8	10
குறுந்திரைப்படம்	20	10	12	14	16	20
வானொலி/ தொலைக்காட்சி நிகழ்ச்சி	10				8	10
ஆராம்ச்சிப் படிவங்களை வெளியிடல்	20	10	12	14	16	20
சர்வதேச வலையமைப்பு வெளியீடுகள்	20					20
மொத்தம்	100					

குறிப்பு: மாணவர் ஒருவர் உயர்ந்த பட்சத்தில் பெற்றுக் கொண்ட புள்ளி மாத்திரம் கருத்தில் கொள்ளப்படும்.

**1. அதிசீரந்த சக்திவளக் கழகத்திற்குப் பொறுப்பான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதற்கான நியதிகள்**

1. முன்னேற்ற மீளாய்வு அறிக்கைகளைப் பேணல் (சுற்றுப்பிக்கைக்கமைய உரிய கூட்ட அறிக்கை கூட்டத் தவணைகளின் எண்ணிக்கைகளுக்காக)
2. நிதி ஒதுக்கீடுகளை ஈட்டுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருத்தல்
3. சக்திவளக் கழகங்களுக்கு மாணவர்களைக் கவர்ச்சிக்குட்படுத்தும் சதவீதம்
4. சக்திவள கழகங்களுக்காக சமூகத்தை அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தல்
5. சக்திவள விளக்கம் மிக்க சந்ததியினரை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட செயற்பாடுகள்
6. வலய/ மாகாண மற்றும் தேசிய மட்டத்திலான போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தல்
7. வலய/ மாகாண மற்றும் தேசிய மட்டத்திலான வெற்றிகள்

**2. அதிசீரந்த விஞ்ஞான ஆசிரியர் ஆலோசகராக தேர்ந்தெடுப்பதற்கான நியதிகள்**

1. சக்திவளக் கழகங்களைத் தாபிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய பாடசாலைகளின் அளவின் சதவீதம்
2. பாடசாலைகளில் சக்திவளக் கழகங்கள் மூலம் நடாத்தப்படும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற தடவைகளின் எண்ணிக்கை
3. சமூகத்தை அறிவுறுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் (அறிவுறுத்தல் வேலைத்திட்டம் மற்றும் அவற்றிற்கு வளப் பங்களிப்பு வழங்கியதற்காக எழுத்து மூல அறிக்கைகள் பேணப்பட வேண்டும்.)
4. தமது கோட்டத்தில் வலய, மாகாண மற்றும் தேசியப் போட்டிகளை பிரதிநிதித்துவப் படுத்திய பாடசாலைகளின் எண்ணிக்கை சதவீதமாக
5. தமது கோட்டத்தில் வலய, மாகாண மற்றும் தேசியப் போட்டிகளுக்காக பெற்றுக் கொண்ட வெற்றிகள் சதவீதமாக

### **3. சீறந்த வலய விஞ்ஞான உதவி/ பிரதிக் கல்விப் பணிப்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான நியதிகள்**

1. பதிவு செய்யப்பட்ட சக்திவள சங்கங்களின் ஒப்பளவு சதவீதம்
2. மாகாண மற்றும் தேசியப் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சதவீதம்
3. மாகாண மற்றும் தேசிய போட்டிகளுக்காக பெற்றுக் கொண்ட வெற்றிகளின் சதவீதம்
4. பதிவுசெய்த சக்திவள சங்கங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்
5. வலயங்களுக்கு அமுல்ல உள்ள சக்திவள கழகங்களின் முன்னேற்றங்களை மேற்பார்வை செய்வது தொடர்பான அறிக்கைகளைப் பேணல்
6. சக்திவளப் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகத்தை அறிவுறுத்துவதற்காக வலயத்திற்குள் அமுல்படுத்தப்பட்ட விசேட வேலைத்திட்டங்கள்

### **4. சீறந்த மாகாண விஞ்ஞான இணைப்பு**

#### **உத்தியோகத்தரை தேர்ந்தெடுப்பதற்கான நியதிகள்**

1. மாகாணத்திற்குள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையின் சக்திவள கழகமாக பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை சதவீதம்
2. தேசிய மட்டத்தில் போட்டிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய எண்ணிக்கையின் சதவீதம்.
3. தேசிய மட்டத்திலான போட்டிகளில் வெற்றியீட்டிய எண்ணிக்கையின் சதவீதம்
4. மாகாணத்தில் காணப்படும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கையினை நிரல் அமைச்சிற்கு அனுப்புவது தொடர்பான வினைத்திறன்
5. சக்திவளக் கழகங்களின் செயற்பாட்டு மதிப்பீட்டின் போது 60% கை விட மேற்பட்ட புள்ளிகள் பெற்றுக் கொண்ட சக்திவளக் கழகங்களின் எண்ணிக்கையின் சதவீதம்
6. சக்திவளக் கழகங்களின் பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களை மற்றும் சமூகத்தை அறிவுறுத்துவதற்காக மாகாணத்திற்குள் அமுல்படுத்தப்பட்ட விசேட வேலைத்திட்டங்கள்

දුරකථන අංක  
තොලපොෂී ඩිල.  
**Telephone Nos.**



අධ්‍යාපන ආමාත්‍යාංශය  
කළඹ් ආයෝධ්‍ය  
**Ministry of Education**

අමාත්‍යත්වමා } 2784832  
අමේස්සර් } 2784807  
Minister } 2785617

ලේකම් } 2784812  
ජ්‍යෙෂ්ඨාධිකරණය

කාර්යාලය } 2785141-50  
අධ්‍යාපන ආමාත්‍යාංශය  
Office } Fax: 2784846

ඊ-මෙල් / ආ-මෙයිල / E-mail : [isurupaya@moe.gov.lk](mailto:isurupaya@moe.gov.lk)

මධ්‍ය අංකය } .....  
ඉමතු ඩිල. } .....  
Your No. } .....  
.....

“ඉසුරුපාය” හි ජයවර්ධනපුර කොට්ඨාස පත්තරමුල්ල.

“ඉසුරුපාය” ය්‍යේ ජයවර්ධනපුර කොට්ඨාස පත්තරමුල්ල.

"Isurupaya", Sri Jayawardhanapura Kotte Battaramulla.

මගේ අංකය } ED/01/14/07/06  
ඉමතු ඩිල. } .....  
My No. } .....  
.....

දිනය } 2015.03.30  
තික්ති } .....  
Date } .....  
.....

## Circular No: 06/2015

- All Provincial Secretaries of Education,
- All Provincial Directors of Education,
- All Zonal Directors of Education,
- All Deputy/Assistant Directors of Education in charge of Divisions,
- All Principals of Schools,

## Energy Education Development Programme

All the relevant Heads of Schools are hereby informed to establish School Energy Clubs in all the schools in which grade six and upper grades are operating with the intention of imparting knowledge, building proper skills and attitudes in relation to the Conservation and Use of Energy within School Students in Sri Lanka.

### The objectives of Establishing School Energy Clubs:

- Direction of the school community in order to build an Energy Conscious society
- Creating awareness among students on the significance of Energy and the importance of Conserving Energy.
- Improvement of Knowledge, Attitudes and Skills of students on the methodologies of conserving Energy for the successful confrontation of the future Energy Crisis.
- Provision of opportunity to develop and exhibit practical and creative skills of students on the conservation of Energy.
- Direction of students to use energy effectively minimizing the wastages of energy in the Energy consumption.
- Motivating students to contribute in the provision of remedial measures for the issues on the energy consumption at the home environment and neighbouring community.
- Motivating students to generate and use the Energy in a creative way.
- Direction of students for the management of energy and encouraging students to consume renewable energy.

### 1. Energy Clubs

The human race has approached a precipice in the utilization of energy with the technological development. At the moment, the entire world has to confront with the challenge of depletion of fossil energy resource. Maintenance of optimum environmental conditions and provision of a guidance and skill for the future generation for meaningful energy consumption has become a prerequisite of the moment. Imparting a proper knowledge on the utilization of Energy within the entire society has become prime expectation of the Energy Clubs.

## **2. Institutional Structures**

### **2.1 School Energy Club**

#### **2.1.1 Action Committee**

This should be done with the association of a board of Office Bearers elected from among students and with the consultation of the teacher in charge of the Energy Club and the Principal. Hon. President, Chief Secretary, Vice President, Treasurer, Assistant Secretary, Assistant Treasurer should be selected from among the students of the school and they should be elected from the votes of the membership.

Appropriate Officers for the propaganda Programme, novel creations, Energy management and promotional functions in relation to renewable energy should be elected from among students by the Teacher in charge of Energy Club.

#### **2.1.2 Consultation**

A male or female teacher in charge of the science subject at school should function as the consultant of the School Energy Club under the supervision of the Principal.

### **2.2 Zonal Monitoring Committee**

The Assistant/Deputy Director in charge of science subject in the relevant Zone and Science In-Service Advisors in charge of Divisions are the members of the Zonal Monitoring Committee.

### **2.3 Provincial Monitoring Committee**

1. Provincial Director of Education or Additional Provincial Director of Education (Development)
2. Assistant/Deputy Director of Education in charge of Science Subject in Provincial Level.
3. Assistant/Deputy Directors of Education in charge of Science Subject in Zonal Level.
4. A Representative nominated by the Sri Lanka Sustainable Energy Authority

## **2.4 National Level Monitoring Committee**

1. Director of Science (Ministry of Education)
2. Assistant /Deputy Directors of Education in charge of the Science subject in Provincial Level.
3. A Representative of the Sri Lanka Sustainable Energy Authority

## **3. Establishment of School Energy Clubs.**

### **3.1 Schools in which the Energy Clubs should be established**

All the schools having grade six to upper grades are entitled to establish Energy Clubs.

### **3.2 Creating Awareness**

#### **3.2.1 Creating Awareness among Principals and In-Service Advisors.**

The Assistant/Deputy Director of Education in charge of the Science Subject in the Zone and the Officers of the Sri Lanka Sustainable Energy Authority are responsible for creating awareness among In-Service Advisors and Principals of the respective Zones.

#### **3.2.2 Creating Awareness among School Teachers and Students.**

A pool of Resource Persons in the field of Education has to be trained and they are responsible for creating awareness among students and teachers. (Certified Resource Persons of the Sri Lanka Sustainable Energy Authority)

### **3.3 Obtaining the Membership**

Any student in schools with Type 2 or higher type can obtain the membership by submitting a duly perfected application to the Secretary of the Energy Club of their respective school.

### **3.4 Registration**

The Energy Society established in the school should be registered at the Sri Lanka Sustainable Energy Authority. The application has been given in annexure 1.

## **4. Meetings and Keeping Records**

An Annual Plan for the Energy Club has to be prepared at the beginning of the year. The Annual plan has to be prepared at the Training Session conducted annually in Zonal level and it has to be approved by the Assistant/ Deputy Director of Education in charge of Science subject and the respective principal.

### **4.1 Progress Review Meetings**

The Progress Review has to be conducted as per the plan approved.

#### **4.1.1 Progress Review Meeting conducted at school Level**

A Committee Meeting has to be conducted in every month and a report should be prepared and maintained by the School Energy Club.

#### **4.1.2 Zonal Progress Review Meeting**

The Assistant/ Deputy Director of Education in Charge of Science subject should review the progress by convening In-Service Advisors once in every term and the report of the progress should be sent to the Provincial Director in Charge of Science Subject, Science Director of the Ministry of Education and to the Director General of Sri Lanka Sustainable Energy Authority within the first week of the following term.

#### **4.1.3 Provincial Progress Review Meeting**

The Provincial Assistant/ Deputy Director of Education in charge of Science subject should convene a progress review meeting once in every four months and the report of the meeting should have to be submitted to the Science Director of the Ministry of Education and to the Director General of Sri Lanka Sustainable Energy Authority within one week. The summary of the report has to be sent to each Zone.

#### **4.1.4 National Level Progress Review Meeting**

The meeting should be convened by the Science Director of the Ministry of Education under the supervision of the Secretary to the Ministry of Education and the progress is reviewed once in every six months.

## 4.2 The Contents of the Reports

### 4.2.1 The Contents of the Minutes of School Energy Club Meetings

- The register including names of the students who participated in the meeting.
- The progress of the currently implemented projects of the School Energy Club as per the annual plan.
- Proposals for future projects.
- Issues and solutions.
- Particulars regarding novel creations

### 4.2.2 The Content in the Minutes of Zonal progress Review Meetings

- The register including the names of Energy Clubs functioning within the Zone.
- Number of Members (Students/ Teachers).
- Particulars regarding novel creations
- Particulars regarding schools which display a lower level of performance and the remedial measures that have been proposed to be taken in that regard.

### 4.2.3 The Content in the Minutes of Provincial Progress Review Meetings

- Data on Energy Clubs functioning in respective Zones.
- Progress in Energy Clubs in Provincial Level as per the Annual Plan.
- Issues, Solutions and Proposals.

## 5. Functions

### 5.1 Background

Creating awareness among the entire community and the consumption of Energy without wasting and identification of alternative energy sources and utilization of such energy sources have become very significant in the adoption of remedial measures for the challenges that have to be confronted in the future decades due to the increase in the energy consumption and the limitation of the existing fossil energy sources as a result of the rapid growth in the world population. Therefore, the function expected to be accomplished through the Energy Clubs is to make students aware of the task and the socialization of the message on the manner of

utilizing energy. It is expected to perform the following activities through School Energy Clubs with the intention of accomplishing the expected target.

## **5.2 Activities**

- 5.2.1 Activities in relation to alternative energy sources and procedures of conserving Energy.
- 5.2.2 Activities including procedures of creating awareness among school students and community.
- 5.2.3 Direction of students towards the novel creations applicable to energy management and promotion of technology on renewable energy.
- 5.2.4 Maintenance of the best school energy management system (In accordance with the 5S System)

## **5.3 Selection of the Best School Energy Club**

- 5.3.1 The best School Energy Club will be selected from Zonal, Provincial and National Levels.
- 5.3.2 Marks will be given for the activities mentioned in 5.2 above in the selection of the best School Energy Club (The relevant activities and the marking scheme have been given in annexure 2).

# **6. Financial Management**

## **6.1 Provision of funds**

- 6.1.1 The provision of funds for school energy clubs will be done on the recommendations made based on the project proposals submitted to the Sustainable Energy Authority.
- 6.1.2 In addition, the fund can be strengthened by earning money from the projects implemented by the School Energy Clubs.

## **6.2 Spending Money and the Limitation**

All the spending should follow the prevailing government financial regulations and circulars.

### **6.3 Periodicals in relation to the accounts**

- 6.3.1 A report including all expenditures and receipts should be submitted to all the progress Review Committees at the end of the year.
- 6.3.2 In addition, the expenditure and receipts in relation to the respective term have to be submitted to the Zonal Assistant/Deputy Director of Education in Charge of Science Subject at the Zonal Meeting held at the end of every term.
- 6.3.3 Accounts on day to day activities of the Club should be duly maintained. A Committee should have to be appointed as mentioned below for the accounting activities within the school.
- |  |                                    |
|--|------------------------------------|
| <ul style="list-style-type: none"> <li>• Members of the School Club</li> <li>• Relevant Teachers</li> <li>• Officers appointed by the Director in charge of Science Subject in the Ministry of Education.</li> </ul> | 02 (Minimum)<br>01 (Minimum)<br>01 |
|--|------------------------------------|

### **7. Monitoring and Evaluation**

Monitoring and evaluation of School Energy Clubs should be done by the Science In-Service Advisors and Officers in Charge of Science Subject. The officers nominated by the Sustainable Energy Authority can also participate in that process as and when required.

### **8. Programmes Implemented in Concurrence with the School Energy Clubs.**

The following programmes are scheduled to be implemented through the School Energy Clubs for evaluating the knowledge, skills and attitudes acquired by students through the School Energy Clubs.

#### **8.1 “Energy Day Programme”**

School has become the most influential source of making the current society aware of the scarcity in Energy Resources which has become a major challenge for the Human race in the future. The programme has scheduled to be implemented with the objective of making the Energy conservation a habit of the lives through improving sensitiveness on the energy crisis and developing an interest on the use of Renewable Energy without merely celebrating the Energy Day. A date in the First or second week of the month of October can be declared as the School Energy Day starting from the year 2015.

## **Objectives**

1. To make the school community aware of the scarcity in Fossil Fuels.
  2. To conserve Energy accordingly.
  3. To use alternate methodologies for the conservation of Energy.
  4. To provide with opportunities to present the creative skills of students.
  5. To make the community aware on Energy making school the Centre.
  6. To provide opportunities for children to make the conservation of energy a habit in the lives of children.
  7. To use renewable energy whenever it is possible to do so.
- 8.1.1 Competitions should be conducted in school level, Zonal Level, Provincial Level and National level in accordance with the theme declared for the respective year for the Energy Day and winners should be selected. The events and relevant criteria have been included in the annexure 03.
- 8.1.2 Each Energy Club has to contest for a Minimum of three events from among the competitions conducted on the Energy Day.

## **8.2 Selection of the Energy Star**

This programme is scheduled to be implemented with the objective of producing a person equipped with Technology, Communication, Knowledge, Analytical intelligence and inter personal coordination and functions in a energy consciousness way for the production of a conscious future generation who are capable of identifying and confronting the Energy Crisis successfully and with perseverance.

- 8.2.1 Any Student who has obtained the membership of an Energy Club can take part in the Competition.
- 8.2.2 Competencies on Knowledge, Technology, Analytical Capacity, Communication and inter relationships and practice are evaluated in this competition. Events and conditions of the competitions scheduled to be conducted in each discipline have been specified in annexure 04.

## **9.0 General Instructions for Conducting Competitions.**

- 9.1 Competitions on the Energy Day and the selection of the Energy Star should be conducted under three age categories.
- From Grade 6 to Grade 9
  - From Grade 10 to Grade 11
  - From Grade 12 to Grade 13
- 9.2 The composition of the panel of Judges in conducting competitions should be as follows.

<b>Level</b>	<b>Composition of the Panel of Judges</b>
School Level	Principal - Development/Extra - Curricular, Teacher in charge of the Energy Club, a teacher with other qualifications
Zonal Level	Assistant/Deputy Director of Education (Science), an appropriate Assistant/Deputy Director of Education and In-Service Advisors.
Provincial Level	Assistant/Deputy Director of Education in charge of Science Subject in Provincial Level. An officer representing the following institutions, Ceylon Electricity Board/Environmental Authority/ Ministry of Science and Technology/ Sustainable Energy Authority, and an Environment Officer representing the Divisional Secretariat.
National Level	Officers representing the Ministry of Education, Officers of the Ministry in charge of the subject to which the Sustainable Energy Authority has been assigned, Officers representing the Ceylon Electricity board or the Central Environment Authority and officers of The Sustainable Energy Authority. The composition of the panel of judges required here will be determined by the Sustainable Energy Authority and the Ministry of Education as per their consent.

- 9.3 Energy Day Competitions and the selection of Energy Star competitions in School, Zonal, Provincial and National Levels should be conducted during the following time periods.

<b>Serial No.</b>	<b>Level of the Competition</b>	<b>Duration</b>
01	School Level Competitions	Before the 30st of April
02	Zonal Level Competitions	Before the end of June
03	Provincial Level Competitions	Before the end of August
04	National Level Competitions	Within the First Two Weeks in the month of October

- 9.3.1 Only the team who wins the first place in each level will be offered the opportunity of advancing through school level to national level in the conduct of Energy Day Competitions such as Quiz, Debate and Street Drama Competitions. The opportunity will be also provided to the students who win the first, second and third places in other Competitions.
- 9.3.2 A certificate will be offered in each level for the winners of the first, second and third places in School, Zonal and Provincial levels according to respective age categories in the conduct of the Energy Day Competitions. Prizes and Certificates will be awarded for students who win the first, second and third places in the national level.
- 9.4 One student each should be selected in School, Zonal and Provincial levels in concurrence with the Energy Day when the Energy Star is selected.
- 9.4.1 Special Rounds of competitions will be conducted for 09 provincial winners selected for the National level under each age category and the events that are to be conducted will be determined by the Ministry of Education and the Sustainable Energy Authority.
- 9.4.2 If the Panel of Judges is not satisfied with the creations presented at the National Level Competition, a winner would not be selected for the relevant Year. Only one winner will be offered the opportunity in each level as per the age category.
- 9.5 Only the Clubs who wins the first, second and third places in each level will be offered the opportunity of advancing through the zonal level to national level in the selection of the best energy Club.

9.5.1 The evaluation at Zonal, Provincial and National levels for the selection of the best energy club will be conducted within the following time periods.

<b>Serial No.</b>	<b>Level of the Competition</b>	<b>Duration</b>
01	Zonal Level Competitions	First Week in the Month of September
02	Provincial Level Competitions	Last Week in the month of September
03	National Level Competitions	Within the First Two Weeks in the Month of October

10. The Best Teacher in charge of Energy Club, In-Service Advisor and Zonal Officer in charge of Science Subject and Provincial officer in charge of Science Subject are selected annually for strengthening the task of evaluation and regulation of the programme pertaining to Energy Clubs. The selection of the Best Teacher in charge of Energy Club, In-Service Advisor and Zonal Officer in charge of Science Subject should be done by the Panel of Judges appointed in Provincial Level and the winners should be directed to the National level. The Selection of the Best Provincial officer in charge of the subject should be made only at the national level.
- 10.1 The selection of the Best Teacher in charge of Energy Club, In-Service Advisor and Zonal Officer in charge of Science Subject and the Best Provincial officer in charge of the Science subject should be made during the same time periods mentioned in 9.5.1 above.

## **11. Funds**

The financial and technical sponsorship required for the selection of the best Energy Club, for the programmes conducted on the Energy Day and for the programmes for the selection of the Energy Star will be provided by the Sri Lanka Sustainable Energy Authority.

**Upali Marasinghe,**  
Secretary,  
Ministry of Education

**Annexure 01**

The following application should be filled and sent to Director General, Sri Lanka Sustainable Energy Authority, 3G-17, Bandaranayake Memorial International Conference Hall, Colombo 07.

**Registration of School Energy Clubs**

Registration No:     
(For office use only)

**General information**

1. Name of School Energy Club : .....
2. No. of Members in the S.E.C. : Female ..... Male .....  
Total .....
3. Name of School : .....  
.....
4. Name of Principal : .....
5. Address of School : .....  
.....  
.....
6. Telephone Number : .....
7. Fax Number : .....
8. E-mail Address (i) School : .....  
(ii) S.E.C. : .....
9. Web Page (If Available) : .....
10. Zone of Education : .....
11. District Secretariat : .....
12. District : .....
13. Province : .....

14. Information of the teacher in charge of the School Energy Club

(i) Name : .....

(i) Address (Official) : .....

.....

.....

.....

(iii) Telephone/Fax  
(Official) : .....

.....

(iv) Telephone (Personal) : .....

(v) E-Mail Address : .....

.....

.....

Date

Signature and Official Frank  
of Principal

## Annexure 2

**Energy Club Activities**

	<b>Activity</b>	<b>Maximum Marks</b>
<b>01. Activities related to Alternative Energy and Energy Conservation Methodologies</b>		
1.1	Designing of models on hydro power Electricity, production of Bio Gases, drying of materials using solar thermal energy and other alternative energy sources and creating awareness among student community.  Updating them and implementing within school	100
1.2	Surveying of the feasibility of the utilization of alternative energy methodologies in household level within the area surrounding school and surveying the sources that can be used for that purpose.  Preparation of projects appropriate for using the identified sources as self employments. (Bio Gas units and thereby the manufacture of Bio Fertilizers)	100
1.3	Practical Usage of Solar Thermal Energy Cookers within Schools.	100
1.4	<b>Projects for reducing the household consumption of electricity,</b> <ul style="list-style-type: none"> <li>• Every member should function towards decreasing the level of electricity consumption at his/her residence.</li> <li>• Every member should implement a project for decreasing the electricity consumption within school.</li> <li>• Every member should provide instructions and create awareness on the reduction of the consumption of electricity among a group consisting of 10 or more students in school who are non members of the S.E.C.</li> <li>• Creating awareness on the use of the Energy efficiently in the usage of Electrical Appliances and practical utilization of this method by the members.</li> </ul>	100

	<b>Activity</b>	<b>Maximum Marks</b>
1.5	Implementation of a project of reducing the consumption of electricity within the school and residence using LED lamp moving sensors, Optical Sensors which have been assembled by students.	100
<b>02 Activities including methodologies of creating awareness among school students and community.</b>		
2.1	Preparation of a Field Book based on documents, articles, Photographs and cartoons obtained from various sources including the newspapers, magazines and Internet in relation to energy and sustainability and referring the field book for the use of all the students of school and adopting an appropriate methodology for confirming that students have used the book.	100
2.2	Designing of a Blog site for the Energy Clubs and updating it in relation to the activities performed by the Energy Clubs. Maintenance of the other inter-relationships among the other schools through the Web Site.	100
2.3	Publicizing the activities/Drama/Songs/ other creations edited by using simple recording instruments and free software using social media such as You tube.	100
2.4	Preparation of students and making students participated in Energy Day Programmes and National Programmes for the selection of the Energy Star.	100
<b>03 Direction of students towards novel creations applicable to energy management and promotion of Renewable Energy Technology.</b>		
3.1	Especially novel creations applicable to energy management and promotion of Renewable Energy Technology can be considered while other creations in relation to the subject of energy can also be considered.	100
<b>04 Maintenance of the best school Energy Management System</b>		
4.1	Updating and maintenance of the electricity system, reducing the electricity Bill, using alternative energy sources, using of equipment effectively and efficiently.	250
<b>Total Marks</b>		<b>1250</b>

**Annexure 3**

## **Competitions of the Energy Day**

### **Competitions to be conducted**

(In relation to the Themes on Energy)

01. Digital Poster Competition
02. Short Video Films Competition
03. Quiz Competitions and Debate Competitions
04. Exhibits and novel Creations
05. Drama/Street Drama Competition
06. Projects and Mini research

One school should participate in a minimum of 03 competitions out of the competitions mentioned above.

### **01. Digital Poster Competition**

- **Objective**

Presentation of the energy concepts in a simple way.

- **Conditions of the Competition**

1. The Digital poster should have to be designed with the following features.
  - Resolution - 300 DPI (Dots Per Inch)
  - Colour - CMYK (04 colour)
  - Format - Original file with pdf or Tiff file
  - Size - 17 ½ " \* 21 ½ "
2. The Teacher in charge of the Energy Club should certify that the creation is their own and an independent one.
3. One student can submit more than one creation.

- **Criteria of offering marks**

<b>Serial No.</b>	<b>Criterion</b>	<b>Marks</b>
01	Colour combination of the poster	10
02	Intensity of the theme presented	10
03	Creativity	10
04	Overall finish	10
<b>Total Marks</b>		<b>40</b>

## 02. Short Video Films

- **Conditions of Competition**

1. Camera Phones or Digital Cameras can be used.
2. Should be submitted as a DVD Format which can be playable in a normal video Player (Play time is 03 minutes).
3. The Teacher in charge of the Energy Club should certify that the creation is their own and an independent one.

N.B. – Creations should be made without insulting any person in any manner.

- **Criteria of offering marks**

<b>Serial No.</b>	<b>Criterion</b>	<b>Marks</b>
01	Creativity	10
02	Establishment of the relevant concept (Applicability)	10
03	Sensitiveness to the Spectators	10
04	Overall finish	10
<b>Total Marks</b>		<b>40</b>

## 03. Quiz and Debate Competitions

### Quiz Competition

Number of Members - Regular Members 05, Additional Members 01

The competition is comprised of 03 rounds.

- 1<sup>st</sup> Round - Quiz Round in relation to novel creations made during the History
- 2<sup>nd</sup> Round - photograph related identification
- 3<sup>rd</sup> Round - Comprehensive Quiz Round

- **Evaluation**

#### Response

First Attempt - 05 marks

Second Attempt - Another member of the same team - 03 mark

Third Attempt - a Member of the opposition Team - 01 Mark

### Debate Competitions

No. of Members - Regular Members 05, Additional Members 01

For Male/Female Leader - 02 opportunities

For Members - 01 opportunity

- **Specified time Period**

At the first chance Male/Female leader - 04 Minutes

For Members/for Male/Female leader at the second chance - 02 Minutes

- **Evaluation**

Male/Female Leader – 10 Marks

For Members - 05 Marks

- **Marking Scheme**

01. Applicability to the Topic
02. Logicality of facts
03. Organization of Facts
04. Content
05. Ability of Breaking Arguments of the opposition team

## 04. Exhibits/Novel Creations

### Exhibits

- Conditions of Competition**

- Teams or individuals can take part in this Competition.
- The following criteria will be used in this competition.

Serial No.	Criterion	Marks
01	Being a creation in relation to Energy	05
02	Accurate demonstration of a scientific mechanism in relation to Energy	03
03	Finish	04
04	Using Environment Friendly Materials	03
05	Clarity in Presentation	10
<b>Total Marks</b>		<b>25</b>

Offering Marks as per the aforesaid Criteria is applicable to School Level, Zonal level, Provincial Level and National Level.

### Novel Creations (Innovations and Inventions)

- Teams or individuals can take part in this Competition.
- The following criteria will be used in this competition.

Serial No.	Criterion	Marks
01	Being a self and independent creation.	02
02	Having a concept in relation to Energy	02
03	Using Environmental Friendly economical Materials	02
04	Should be in the state of operation	02
05	Winning competitions (International Level)	07
06	Obtaining a patent	10
07	Having tried to solve an energy/environmental issue which affects the common life in area	10
<b>Total Marks</b>		<b>35</b>

The aforesaid Criteria are applicable to School Level, Zonal level, Provincial Level and National Level.

## **05. Street Drama**

- **Conditions of Competitions**

1. Maximum number of members is 10 and 03 members for musical accompaniment
2. Duration of Drama is 10 Minutes
3. Should present with costumes applicable to Drama.
4. It is not allowed to present real personal names or real incidents in choreographing.

- **Criteria of Offering Marks**

<b>Serial No.</b>	<b>Criterion</b>		<b>Marks</b>
01	Applicability to the theme (related to Sustainable Energy)		10
02	Presentation	Dressing	10
		Dialogues	10
		Acting/Expression	10
		Publication	10
		Freshness	10
03	Being Scientific	In compliance with Principles	10
		Discussing the facts of practical usage	10
04	Communication provided to Society	Significance of the message	05
		Future Potential	05
05	Overall successfullness		10
<b>Total Marks</b>			<b>100</b>

## 06. Projects/Research/Surveys

- **Objectives of Competition**
  1. Introduction of Research Methodologies to the School System.
  2. Characterization of proper attitudes in the energy Conservation.
  3. Exploration of alternative energy sources through Research Projects.
  4. Direction of children towards the innovations related to energy.
  5. Creating school based awareness among the community on the energy management.
  6. Investigation of ways and means of improving the efficiency of functions through minimizing the energy loss.

### Researches

- **Conditions of Competition**
  1. Should be an individual research.
  2. The topic in relation to the theme should be selected and the approval of action committee of energy club should be obtained by submitting the topic to the Energy Club.
  3. The energy club should regulate the research while it is being carried out.
  4. A small research report should be submitted along with a Power Point Presentation.
  5. The report should be finished and submitted three weeks prior to the Energy Day of the school.

Panel of judges (Post Graduate Degree holders having special training on researches)

<b>Serial No.</b>	<b>Criterion</b>	<b>Marks</b>
01	Identification of an issue related to Energy.	05
02	Research Report should be in compliance with the Scientific Method.	10
03	Having submitted as a Research Report	15
04	Research paper should have been clearly communicated.	20
<b>Total Marks</b>		<b>50</b>

## Projects

Project should be an individual project or a team project. The maximum number of members that should take part in a team project should be 10 and the minimum number of members should be 05.

1. Any Topic can be selected in relation to the theme.
2. The approval of the action committee of the Energy Club should be obtained and the project should be implemented with their guidance and regulation.
3. An innovative outcome should be included.
4. The Report and the power point Presentation should be submitted with the participation of all the members of the team.

<b>Serial No.</b>	<b>Criterion</b>	<b>Marks</b>
01	Identification of Problems	15
02	Building of hypothesis	15
03	Collection of Information	10
04	Analysis of Information	10
05	Reviewing	10
06	Come into Conclusions	20
07	Presentation	10
08	Documentation	10
	<b>Total Marks</b>	<b>100</b>

## Surveys

- **Conditions of Competitions**

1. Identification of an issue of survey within or outside school in relation to the Objectives.
2. Recommendation and the approval of action committee of the Energy club should be obtained.
3. The number of students present in a team should be 05 to10.
4. Solutions should be proposed as per the issue.

5. The survey should have to be completed within a period of one Month.
6. The presentation should be limited to a maximum period of 10 minutes.

The following criteria will be used for the evaluation of projects/research/ surveys.

<b>Serial No.</b>	<b>Criterion</b>	<b>Marks</b>
01	The applicability of the issue to the objective and being effective	20
02	Methodology	10
03	Collection of Information	20
04	Analysis of Information	10
05	Presentation	10
06	Identification of reasons for the issue	10
07	Submission of Solutions and Proposals	20
<b>Total Marks</b>		<b>100</b>

1. A Certificate for participation will be offered to all persons who participate in school Level.
2. A Certificate and a Trophy will be awarded to Zonal and Provincial Levels winners.
3. A Certificate and a Medal will be offered to national winners.
4. Only the selected projects of the winners who obtained the first, second and third places will be provided an opportunity to submit their projects for the National Energy Symposium.

### **Conducting the Energy Day in National Level**

1. Launching of Creations of the winners of the final round for all the National Level events.
2. (conducting an Exhibition including the Provincial Level best novel creations and exhibits.
3. Publication of Projects, Surveys and Researches in compliance with the Scientific Method and launching of a booklet in that connection.

4. Conducting of a School Energy Symposium.
5. Series of Lectures presented by Experts organized as per the Theme applicable to the Year.
6. Showing the Public the best three street dramas which are choreographed in relation to the theme.
7. Conducting an Award Ceremony for awarding Prizes and Certificates for students and Energy Clubs who have obtained national Level winners.
8. Conducting Exhibition stalls with the objective of imparting the new knowledge gained by the other Institutions on the energy conservation within the year.

**Annexure 4**

## **Competitions and Criteria in relation to the selection of the Energy Star**

### **1. Testing the proficiency in relation to the knowledge.**

- **Conducting awareness programmes for residences, schools and communities.**
  - Conducting in Zonal Level maximum of 3 marks by 1 mark each
  - Conducting in Provincial Level maximum of 6 marks by 2 marks each
  - Conducting in National Level maximum of 9 marks by 3 marks each
  
- **Participating in the Television Programme conducted in relation to the conservation of energy**
  - Maximum of 12 marks by providing 4 marks each for one Programme
  
- **Publication of articles in relation to the energy conservation.**
  - Maximum of 9 marks by providing 3 marks each for one article in National Level.
  - Maximum of 6 marks by providing 2 marks each for one article in Provincial Level.
  - Maximum of 3 marks by providing 1 mark each for one article in Zonal Level.
  
- **Participation in team quiz competitions and debate competitions.**

Marks that can be obtained per one student	Zonal Level	Provincial Level	National Level
Representing the Team which obtained the 1st Place		Provincial Level	National Level.
Representing the Team which obtained the 2nd Place		5	7
Representing the Team which obtained the 3rd Place	1	3	5

N.B: Only the marks obtained at the maximum level by a certain student is considered.

## 2. Testing the proficiency in relation to the Technology.

- Designing of models and exhibition (Maximum of 2 Creations)
- Novel Creations (Maximum of 2 Creations)

Marks that can be obtained per one student	Zonal Level	Provincial Level	National Level
1 <sup>st</sup> Place	5	7	10
2 <sup>nd</sup> Place	3	5	7
3 <sup>rd</sup> Place	1	3	5

N.B: Only the marks obtained at the maximum level by a certain student is considered.

## 3. Testing of the Proficiency in relation to Analysis

### • Projects

- Should be an individual project that can be completed within a minimum of 3 months (5 Marks)
- Should have a concept regarding energy (5 Marks)
- Collection of Data (5 Marks)
- Analysis of Data (5 Marks)
- Giving solutions to the issue through that (10 Marks)
- Project Report (20 Marks)

### • Researches

- Identification of an issue pertaining to Energy (5 Marks)
- Research Report should be in compliance with the Scientific Method (10 Marks)
- Having submitted as a Research Report
  - National Level (10 Marks)
  - International Level (15 Marks)
- Research Report should be communicable (20 Marks)

#### **4. Testing of the proficiency in communication**

The following are considered in the scheme of selection

- Applicability (in relation to the Energy)
- Content
- Quality
- Creativity
- Social Impact/Participation of the Audience/Evaluation by the Audience
- Likewise, inter-relationships are measured in relation to various occasions (E.g. - Leadership in a Project and the stage behaviour in relation to a medium of performance).

<b>Performing Media</b>	<b>Maximum Marks</b>	<b>School</b>	<b>Zonal</b>	<b>Provincial</b>	<b>National</b>	<b>International</b>
Drama	10	5	6	7	8	10
Posters and Cartoons	10	2	4	6	8	10
Videos	10	5	6	7	8	10
Short Films	20	10	12	14	16	20
Radio/Television programmes	10				8	10
Publication of Research Papers	20	10	12	14	16	20
Internet Publications	20					20
Total	100					

N.B: Only the marks obtained at the maximum level by a certain student is considered.

**Annexure 5****1. Criteria for the selection of the Best Teacher in charge of Energy clubs**

1. Maintenance of Progress Review Records (For the specified No. of meetings as per the Circular).
2. Measures have been taken for earning financial provisions.
3. The percentage of attracting students for the Energy club.
4. Implementation of community awareness programmes through the Energy clubs.
5. Specific procedures that have been adopted for the production of energy conscious generation.
6. Representation for the Zonal, Provincial and National Level Competitions.
7. Victories achieved in Zonal, Provincial and National levels.

**2. Criteria for the selection of the best Science In-Service Advisors**

1. The No. of schools contributed in the establishment of Energy Clubs should be submitted as a percentage.
2. Frequency of participating in Progress Review Meetings conducted by Energy Clubs in Schools.
3. The effort made for creating awareness among the community (Records in writing have to be maintained to the effect that awareness programmes have been conducted and resource persons were provided for such programmes).
4. The No. of schools which represented the Zonal, Provincial and National competitions in their own division should be given as a percentage.
5. The No. of victories obtained in the Zonal, Provincial and National competitions in their own division should be submitted as a percentage.

### **3. Criteria for the selection of the best Zonal Assistant/Deputy Director of Education in charge of the Subject of Science.**

1. No. of registered Energy Clubs should be submitted as a percentage.
2. Representation in the Provincial and National Level Competitions should be submitted as a percentage.
3. The No. of victories obtained in the Provincial and National competitions should be submitted as a percentage.
4. Implementation of training programmes for teachers in registered Energy Clubs.
5. Maintenance of reports in relation to the regulation of the progress of Energy Clubs which are being operated within the Zone.
6. Specific programmes implemented within the Zone for creating awareness among school students and community in relation to the Energy Conservation.

### **4. Criteria for the selection of the best Provincial Coordinating Officer in charge of the Subject of Science.**

1. No. of schools among the schools in the Province registered as Energy Clubs should be submitted as a percentage.
2. The number which represented the national level Competitions should be submitted as a percentage.
3. The number which obtained the national level victories at Competitions should be submitted as a percentage.
4. Efficiency in directing to the line Ministry the reports on Progress Review Meetings conducted within the Province.
5. In the evaluation of the activities of the Energy clubs, the number of Energy Clubs which have obtained more than 60% marks should be submitted as a percentage.
6. Specific programmes implemented within the Province for creating awareness among school students and community in relation to the Energy Conservation.

